

தமிழர் தகவல்


TAMILS' INFORMATION

1991

இதழ்
8
ISSUE

செப்டம்பர் SEPTEMBER

தமிழீழம், நல்லூர் கந்தசுவாமி கோவில்
வருடந்த தேர், திர்த்த உற்சவங்கள்
செப்டம்பர் 7ம், 8ம் திகதிகள்



TAMIL EELAM, NALLUR KANDASWAMY TEMPLE
ANNUAL CAR & WATER CUTTING FESTIVALS
Sept. 7th Saturday & 8th Sunday



இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி • A MONTHLY INFORMATION DIGEST

தமிழர் தகவல்

P.O. Box - 3, Station 'F'
Toronto, Ontario
M4Y 2L4

Phone: (416) 920-9250

தபாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்
டொராண்டோ
&
கத்தோலிக்க
குடிவரவு நிலையம்
ஸ்காபிரோ
தொலைபேசி (416) 757-7010

வெளியீடு

தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வடிவமைப்பு

அகிலன் அசோஷியேட்டஸ்

ஆசிரியர்

எஸ்திரூச்செல்வம்

உதவி ஆசிரியர்

றஞ்சி

விநியோக முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்
(416)921-7076

புகைப்படங்கள்

திரு. ரவி, முகன்

அச்சுப்பதிப்பு

றிப்பள்கள் பிரிண்டிங்
(416) 975-0196

ஆசிரியரிடமிருந்து FROM THE EDITOR

தமிழர் தகவல் தனது முதலாவதான டைப் பூர்த்தி செய்வதற்கு இன்னமும் நான்கு மாதங்கள் மட்டுமேயிருக்கின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில், தகவலை வழக்கத்திலும் பார்க்க நான்கு பக்கங்களால் அதிகரிக்க முடிந்துள்ளதையிட்டு பெரும் மகிழ்வடைகின்றோம்.

கடந்த இதழில் நாங்கள் குறிப்பிட்டவாறு, முக்கியமான பல்வேறு விடயதானங்களையும் வழங்குபவர்களின் ஆர்வமும், ஒத்தாசையுமே இதற்கு ஆதார காரணங்களாகும். இதன் பலனாக இந்த இதழிலிருந்து தமிழர் தகவலை இருபது பக்கங்களாக அதிகரிக்க முடிந்துள்ளது.

மேலும் சில பக்கங்களால் தகவலை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பது எமது நோக்கம். அந்தக் காலம் வெகு தூரத்திலிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்றோம்.

மாதா மாதம் சராசரியாக இருபத்தைந்து பேர் வரை எம்மை உற்சாகப்படுத்தியும் ஆதரவு வழங்கியும் கடிதங்கள் எழுதுகின்றனர். பல்வேறு காரணங்களாலும் ஒரே யொரு கடிதத்தை மட்டுமே பிரசுரிக்கும் நிலையில் நாமிருக்கின்றோம்.

இங்கு வாழும் தமிழர்களின் பல்வேறு பிரச்சனைகளையும் கண்டறிந்து, அவற்றுக்குப் பரிசுரைகளைக் காண வழியமைக்கும் நோக்குடன் 'உங்கள் பிரச்சனை' என்ற பகுதியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம். இதுபற்றிய பூரண விபரம் அடுத்த தமிழர் தகவலில் பிரசுரமாகும்.

இனி, இந்த மாதத்தின் முக்கியமான விடயத்துக்கு வருவோம்:

Backlog என்று அழைக்கப்படும் தேக்க நிலையிலுள்ள அகதிகளின் வேலை அனுமதிப் பத்திரம் சம்பந்தமான முக்கிய அறிவித்தலொன்றை கடந்த மாத தமிழர் தகவல் இதழின் முன் அட்டையில் பிரசுரித்த

ருந்தோம். தேக்க நிலையிலுள்ள அநேகமானவர்களுக்கும் இந்த மாதம் 30ம் திகதியுடன் வேலை அனுமதிப் பத்திரம் காலவதியடைகின்றது. மற்றொரு சிறு தொகையினருக்கு 1991 டிசம்பர் 31ம் திகதியுடன் இது முடிவடைகின்றது.

இவர்களில் மிஸிஸாகா அலுவலகத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு 1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரைக்கும் வேலை அனுமதிப் பத்திரத்தையும், பாடசாலை அனுமதிப் பத்திரத்தையும் நீடிப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டேலிஸ்வில் அலுவலகத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு 1992 டிசம்பர் 31ம் திகதி வரை நீடிக்கப்படலாமென்று தெரிகின்றது. வானொலி, ரெலிவிஷன், பத்திரிகைகள் உட்பட சகல வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் மூலமும் இது பகிரங்கப்படுத்தப்படும்.

தேக்க நிலையிலுள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வேலை அனுமதி/பாடசாலை அனுமதி நீடிப்புக் கடிதம் அனுப்பப்படுமா? அல்லது அவர்கள் தமக்குரிய Backlog அலுவலகத்துக்குச் சென்று நேரில் பெற வேண்டுமா? என்பது பற்றி இன்னமும் முடிவாகத்தீர்மானிக்கப்படவில்லை. முடிவுகாணப்பட்டதும் அது பற்றியும் வெகு ஜனத் தொடர்புச் சாதனங்கள் மூலம் அறிவிக்கப்படும்.

ஈழத்தமிழர் தகவல் நிலையத்தின் தொலைபேசிச் செய்திச் சேவையை (416) 963-8119 என்ற இலக்கத்தில் கேட்பதன் மூலம் இதனை அறிந்து கொள்ள முடியும். அல்லது ஈழத் தமிழர் தகவல் நிலையத்தின் (416) 920-9250 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டும் அறியலாம்.

வேலை அனுமதி/பாடசாலை அனுமதி நீடிப்புக்கென மிஸிஸாகா தேக்கநிலை குடிவரவு அலுவலகம் தயாரித்துள்ள ஆங்கிலக் கடிதத்தின் நடுப்பகுதியை முழுமையாகக் கீழே பிரசுரித்துள்ளோம். உங்கள் நன்மை கருதி!

எஸ்திரூச்செல்வம்

TAMILS' INFORMATION

P.O. Box - 3, Station 'F'
Toronto, Ontario
M4Y 2L4

Phone: (416) 920-9250

Produced by
EELAM THAMIL
INFORMATION
CENTRE OF TORONTO
(ETHIC)
&
CATHOLIC
IMMIGRATION BUREAU
SCARBOROUGH REGION
Phone: (416) 757-7010

Published by
THAMIL INFORMATION &
RESEARCH UNIT
(THIRU)

Design
AHILAN ASSOCIATES

Editor
THIRU S. THIRUCHELVAM

Asst. Editor
RANJI

Circulation Manager
S. T. SINGAM
(416) 921-7076

Photos
THIRU, RAVI & MUGAN

Layout & Printers
REFLEX PRINTING
(416) 975-0196

TO WHOM IT MAY CONCERN

Persons who made a refugee claim prior to January 1, 1989 were issued employment forms valid to September 30, 1991, (or December 31, 1991 in some cases), or until final disposition of case, whichever is earlier.

Authority is being sought to extend the regulations allowing backlog refugee claimants to work and go to school without authorization until December 31, 1993.

Unless you are otherwise notified, this letter, when presented with the original employment form, is evidence that the holder may continue in employment until December 31, 1993 or until final disposition of case, whichever is earlier.

Immigration Officer

உங்களின் 'ஹெல்த் காட்'டை பெற்றுவிட்டீர்களா? அலட்சியம் வேண்டாம்! 'கியூ'வுக்கு விரையுங்கள்!

DO YOU HAVE YOUR HEALTH NUMBER?

உயிரின் சக்தி —

உடம்பின் பலம் —

ஆகியன உத்வேகத்துடன் செயற்படும் பொழுது யாருமே அக்கறைப்படாத ஒன்று "ஹெல்த் காட்"!

ஆனால் நோயில் வீழ்ந்து கட்டிலில் படுத்தால், அது அத்தியாவசியமானதாக மட்டுமல்ல, அவசரமானதாகவும் மாறிவிடுகின்றது!

உங்களில் யாருக்காவது இது வரை "ஹெல்த் காட்" கிடைக்கவில்லையா?



அல்லது அசண்டையால் இதுவரை விண்ணப்பிக்கவில்லையா?

2195 யங் வீதியில் உள்ள சுகாதார அமைச்சின் அலுவலகம் உங்களுக்காகவே காத்திருக்கின்றது.

'கியூவில்' காத்து நிற்பவர்களை நெளிய வைக்கின்றது.

'காட்' கையில் கிடைத்தவர்களை நிமிர வைக்கின்றது.

இந்தப் பெரிய கியூவில் நின்றால் இருக்கின்ற வருத்தமும் மாறிவிடும் என நினைத்தாலும் சரி, அல்லது இந்தப் பெரிய கியூவில் நின்றால் இல்லாத வருத்தமும் வந்துவிடும் என நினைத்தாலும் சரி.

'ஹெல்த் காட்' உடனே தேவையெனில் அங்கு நின்றதான் ஆகணும்!

Eglinton West Subwayக்கு அருகில் உள்ள சுகாதார அமைச்சின் பிரமாண்டமான அலுவலகத்தை இலகுவில் கண்டுபிடித்து விடலாம்.

கட்டடத்தின் முன்பகுதிக்குச் சென்று Ministry of Health என்பதை வாசித்து முடிக்கு முன்பாக அங்குள்ள பாதுகாவலர் (Security Guard) உங்களைக் கட்டடத்தின் பின் பக்கத்துக்கு வழி காட்டி விடுவார்.

அங்கு ஊர்ந்து நெளிந்து செல்லும் வரிசையில் கைகளைப் பிசைபவர் பலருடனும், கண்களைக் கசக்குபவர்கள் சிலருடனும் நீங்களும் சேர்ந்து கொள்ளும் பொழுது, இலக்கமொன்றும், விண்ணப்பப் படிவம் ஒன்றும் உங்களுக்கு விநியோகிக்கப்படும்.

குடும்பத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு படிவம் தேவை என்பதால் மேலதிக படிவங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

ஒருநாள் வழங்கப்பட்ட இலக்கத்தை மறுநாள் உபயோகிக்க முடியாது என்பதையும்

அவதானித்தால் சிரமம் குறையும். கியூவில் ஊரும்பொழுதுதே - படிவத்தையும் பூர்த்தி செய்தீர்களானால், பின்னர் காலதாமதத்தைக் குறைக்கும்.

1991ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் ஒன்றாறியோ மாநிலத்தில் 'ஹெல்த் காட்' பாவனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதில் உங்களது முழுப் பெயரும் உங்களுக்கான புதிய சுகாதார இலக்கமும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

உங்கள் வாழ்நாள் பூராவும் இந்த இலக்கம் உங்களது மருத்துவ தேவைகளுக்கு உபயோகமளிக்கும். அத்துடன் சுகாதார காப்புறுதி, மருந்துகள் கொள்முதல் என்பனவற்றிற்கும் பயன்படும்.

ஏற்கனவே அமுலில் இருந்து வந்த OHIP இலக்கம் இனிமேல் செல்லுபடியாகாது!

சிலருக்கு வழங்கப்படும் ஹெல்த் காட்டில், முடிவடையும் மாதமும் வருடமும் குறிப்பிட்டிருக்கும். அத்திகதியின் பின்னர் மீண்டும் உரிய பத்திரிகளுடன் சுகாதார அமைச்சுடன் தொடர்பு கொண்டு, அதனை நீடிக்க முடியும்.

"ஹெல்த் காட்"டுக்குத் தபால் மூலம் விண்ணப்பிக்கும் வசதி ஜூலை மாதம் 31ம் திகதி வரை இருந்தது. இப்போது அதுவும் காலம் தவறியதாகி விட்டது. நேரில் சென்று கியூவில் நிற்பதைத் தவிர இனி வேறு வழியில்லை.

ஏற்கனவே ஹெல்த் காட்டின் காலக்கெடு முடிந்தவர்களுக்கு OHIP அலுவலகம் பத்திர மொன்றைத் தபாலில் அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் அதனைச் சரியாகப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களையும் (பழைய ஹெல்த் காட்டின் போட்டோப் பிரதி கட்டாயம்) இணைத்து தபாலில் அனுப்பலாம். தாமதத்தைத் தவிர்ப்பதற்கு நேரில் செல்வதே சிறந்த வழி.

இளவாலை எஸ். ஜெகதீசன்

"ஹெல்த் காட்" விண்ணப்பப் படிவங்கள் தற்போது தபால் நிலையங்களில் வழங்கப்படுவதில்லை என்பதை நினைவில் வைத்திருங்கள்.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அட்டைகளில் 65 என்ற இலக்கத்தையும் காண முடியும்.

உங்களுக்காக வழங்கப்படும் அட்டைகளில் தவறுதல் எதனையாவது காணநேரிடின் தயக்கமின்றி சுகாதார அமைச்சுடன் தொடர்பு கொள்ளுங்கள். சுட்டிக் காட்டப்படும் தவறுகள் திருத்தப்பட்டு புதிய அட்டை வழங்கப்படும்.

சோர்ந்தால் கிடைக்கப் போவதுமில்லை; முயன்றால் கிடைக்காமல் விடப் போவதுமில்லை என்ற மன வைராக்கியத்துடன் இன்னமும் கியூவில் நிற்கின்றீர்களா? நல்லது!!

குடிவரவு இலாகா வழங்கிய படிவங்கள், பழைய OHIP இலக்கம், சமூக காப்புறுதி இலக்கம், ஆகியனவற்றைத் தயாராக வைத்திருங்கள்.

1991ம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதிக்குப் பின்னர் கனடாவிற்கு வந்தவர்கள், குடிவரவு இலாகா வழங்கிய சகல ஆவணங்களையும் நம் முடன் எடுத்துச் சென்றால் மட்டும் போதாது. சமூக சேவைப் பகுதியினரால் மாதா மாதம் காசோலையுடன் சேர்த்து வழங்கப்படும் இதர படிவங்களையும் கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும். இது முக்கியமானது!

இன்னுமொருவருக்காக நீங்கள் ஆஜாராகின்றீர்களாயின் அவர்களுடைய ஆவணங்க

SOMEDAY THIS CARD MIGHT SAVE YOUR LIFE.

ளுடன் அத்தாட்சிக் கடிதமொன்றையும் வைத்திருக்க வேண்டும்.

எல்லாமே சரியா? அப்படியெனில் உங்களுக்கு அட்டை கிடைப்பதில் தடங்கல் இனி இருக்காது!

இவற்றில் ஏதாவது ஒன்று உங்களிடம் இல்லாவிடின் நீங்கள் இதுவரை கியூவில் நின்றதும் வீண்முயற்சிகள்!

சுமார் 4000 பேருக்கு ஒவ்வொரு நாளும் புதிய சுகாதார அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக 30 அலுவலகங்கள் சுருமீட்டங்களில் தினசரி கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

உங்களது பெயரிலோ, விலாசத்திலோ மாறுதல் ஏற்படும், அல்லது புதிய சுகாதார அட்டை தவறியும், அல்லது குடிவரவு ஆவணங்கள் மாறியும் காலதாமதமின்றி சுகாதார அமைச்சு அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

மேலதிக விபரங்கள் தேவையா? 1 800 268 1154 தொலைபேசியைத் தொடர்பு கொள்ளுங்கள்.

2195 Yonge St. at Eglinton, P.O.Box 1700, Stn: A, Toronto, M5W 1G9 என்பதுதான் சுகாதார அமைச்சின் ரொறன்ரோ விலாசம். அதன் தொலைபேசி இலக்கம் (416) 482-1111.

ஒன்றாறியோ மருந்து சலுகை திட்டம் பற்றிய விபரங்களுக்கு, Ontario Ministry of Health, Drug Benefit Eligibility, P.O.Box 78, Kingston, Ontario, K7L 5K2 தொலைபேசி: Kingston (613) 548-6552 - Metro Toronto-965-9337

உங்களில் யாருக்காவது இன்னமும் "ஹெல்த் காட்" கிடைக்கவில்லையா?

அல்லது அசண்டையால் இனித்தானும் விண்ணப்பிக்கும் உத்தேசமே இல்லையா?

- வாழும் கணங்களை உணராத மானிடராக வாழாதீர்!

-அத்தியாவசியத்தை அலட்சியம் செய்யாதீர்!!

ஈழம் தந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தருக்கு கனடாவில் எடுக்கப்பட்ட நூற்றாண்டு விழா

CENTENARY CELEBRATIONS OF SWAMI VIPULANANDAR

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூலை மாதம் 20ம் திகதி Bathurst Heights Secondary School அரங்கத்தில் நடைபெற்றது.


இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் இடம்பெற்றன.

சுவாமி விபுலானந்தரின் துறவு வாழ்க்கைக்குத் துணையாகவிருந்த இராமகிருஷ்ண சங்கத்தின் கனடா கிளையின் தலைமைக் குழுவும், ரொறன்ரோ வேதாந்த சங்கத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி பிரமாணந்தஜி மகராஜ் நூற்றாண்டு விழாவை மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

சுவாமி விபுலானந்தருடன் நெருங்கிய பழகிய, அந்த ஈடுபாடு கொண்ட திருமதி இரத்தின நவரத்தினம் (முன்னாள் கல்விப் பணிப்பாளர் - இலங்கை) விழாவில் சிறப்புரை வழங்கிச் சிறப்பித்தார்.

சுவாமிகளின் மதங்குடும்பம் நடைபெறும் நாளையே ஆரம்பித்து "சுத்தர் வெண்பா" என்னும் நூலை முன்னர் தமிழ்சூறும் நல்லுலகுக்கு தந்த திருசெல்வராசகோபால் (ஈழத்துப் பூராடனார்) விபுலானந்தர் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை எழுதி, இவ் விழாவில் வெளியிட்டு, சிறப்புரை நிகழ்த்தினார். சுவாமி விபுலானந்தரின் இறுதியாத்திரையில் தாம் கலந்து கொண்டமை பற்றியும், சுவாமிகளின் தமிழ் ஆக்கங்களில் தமக்கிருந்த ஈடுபாடு, அனுபவம் ஆகியவைகளையும் அவர் விளக்கிக் கூறினார்.

மேற்படி விழாவையொட்டி அறுபத்தெட்டுப் பக்கங்களில் அழகான நூற்றாண்டு மலர் ரொன்று வெளியிடப்பெற்றது. தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. நிபுணர் அச்சகத்தாரின் தொழில் நுட்பமும் அச்சக் கைவண்ணமும் ஒருங்கு சேர்ந்து மலரை மணங்கமழச் செய்துள்ளது.



மேற்பிரிவு பேச்சுப் போட்டியில் முதற் பரிசு பெற்ற செல்வன் கங்காதரன் ராஜாணம், தமக்கு வழங்கப்பெற்ற பாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி முன்னாள் மாணவர் தலைவர் எஸ்தி அகிலன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தை அணிந்தவாறு காண்புகிறார்.

வைத்தியர் அருளு கணேஷாள் தலைமையில் கவிதாஞ்சலி இடம்பெற்றது.

சுவாமிகளுடைய வாழ்க்கை வரலாறு வில்லுப்பாட்டாகவும், ஆங்கிலச் சம்பாஷணையாகவும் சிறுவர் சிறுமியர்களால் எடுத்துக் கூறப்பட்டது.

இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையுடன் அமைந்த "இறைவனே தேடி" என்னும் நாடகம் இங்கு அரங்கேற்றப்பட்டது.

செல்வன் மதனாகரன் தயாரான மாணவர்களின் புலவாங்குமுகம் இசை, ஸ்ரீமதி வசந்தா டானியலின் மாணவர்களின் நாட்டிய நாடகம் ஆகியனவும் இடம் பெற்றன.

விழாவையொட்டி ஏற்கனவே நடைபெற்ற

கந்தராஜா, 3 பரிசு: அபிராமி சண்முகலிங்கம் வயலின் (மத்திய பிரிவு) 1ம் பரிசு: பிரதிபன் ஸ்ரீநிவாசன், 2ம் பரிசு: பிரியா தர்மசீலன், 3ம் பரிசு: பகிரதன் சோதிலிங்கம்.

தமிழ் வளர்த்த பெரியார் உடைப் பரிசுகள்: ஔவையாராக திமோ சொர்ணலிங்கம், பாரதியாராக சஜீவ் ஜெகநாதன், வள்ளுவராக பகிரதன் சோதிலிங்கம்.

கோலம்: மத்திய பிரிவு - பங்குபற்றிய பரிசு - ப்ரியா தர்மசீலன்.

கீழ்ப் பிரிவு - 1ம் பரிசு: ஆரணி சண்முகலிங்கம், 2ம் பரிசு: கீதா தர்மசீலன்.

பாலர் பிரிவு - பங்கு பற்றிய பரிசு: ஆரணி சண்முகலிங்கம்.

ஆத்திசூடி: கீழ்ப்பிரிவு - 1ம் பரிசு: நிஜாஷா சுகதாசன் (தங்கப் பதக்கம் வசந்தா நகை மாளிகை வழங்கியது), 2ம் பரிசு: கந்திரகரன் ஆலாலசந்தரம், 3ம் பரிசு: அபிராமி சண்முகலிங்கம்.

ஆத்திசூடி, கொன்றை வேந்தன்: 1ம் பரிசு: நிஜாஷா சுகதாசன் (தங்கப் பதக்கம் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தமாக கணேஷ்வரன் தம்பதிகள் வழங்கியது), 2ம் பரிசு: ரஜீவன் சண்முகலிங்கம், தூர்க்கா சின்னத்தம்பி, 3ம் பரிசு: வரகுணன் சண்முகலிங்கம், வைதேகி வசந்தகுமார்.

வரைதல்: (கீழ்ப்பிரிவு) 1ம் பரிசு: உமா சுகவரதன், 2ம் பரிசு: கீதா யோகேந்திரன், 2ம் பரிசு: ககாசினி வைத்திலிங்கம், 3ம் பரிசு: கீதா தர்மசீலன்.

பாலர் பிரிவு: முதலாம் பரிசு: சஜி, இரண்டாம் பரிசு: ஆரணி சண்முகலிங்கம், மூன்றாம் பரிசு: ரஜீவன் சண்முகலிங்கம்.



பாடசாலைச் சிறுவர் சிறுமியர் பங்குபற்றிய நிகழ்ச்சி ஒன்றையும், வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு சுவாமிஜி பரிசு வழங்குவதையும் மேலுள்ள இரு படங்களிலும் காணலாம்.



முத்தமிழ் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த மாணவர், மாணவியர், இளைஞர், யுவதிகளுக்கு சுவாமி பிரமதானந்தஜி மகராஜ் பரிசு வழங்கிக் கௌரவித்தார்.

ரொறன்ரோ, பெரும்பாக்கத்திலுள்ள சகல கல்விச் சபைகளினாலும் நடத்தப்படும் தமிழ் பாரம்பரிய பாடசாலைகளின் மாணவர்கள் இவ்விழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியது முக்கியமான அம்சமாகும்.

இவ்விழாவை கணக்கிதமாக ஏற்பாடு செய்து நடத்தி முடித்த முன்னாள் கல்லூரி அறிபர் திருமதி சரஸ்வதிதேவி கணேஷ்வரன் அனைவரையும் பாராட்டுகிறார். விழாவின் இறுதி நிகழ்ச்சியாக இவரது நன்றி யுரை இடம்பெற்றது.

மேற்படி விழா தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளிலும் பரிசு பெற்றவர்களின் விபரம் வருமாறு:

பேச்சுப் போட்டிகள்: மேற்பிரிவு - 1ம் பரிசு: செல்வன் கங்காதரன் இராஜாணம் (அகிலன் திருச்செல்வம் ஞாபகார்த்தத் தங்கப் பதக்கம் - பெற்றார் திருச்செல்வம் தம்பதிகள் ளால் வழங்கப்பெற்றது), 2ம் பரிசு: உதயாகரன் துரைராஜா, 3ம் பரிசு: குமரன் இரத்தினராஜா.

மத்திய பிரிவு: 1ம் பரிசு - நிஜா சுகதாசன் (தங்கப்பதக்கம்-ஸ்ரீசிவா ஜுவலர்ஸ் வழங்கியது), 2ம் பரிசு: ரேவதி கரோலின் பீட்டர், 3ம் பரிசு: ஷாமிலி பாலேந்திரா.

கனிஷ்ட பிரிவு: 1ம் பரிசு: அகிலா ஆலாலசந்தரம் (தங்கப் பதக்கம் - வங்கா எம்போரியம் நிறுவனம் வழங்கியது), 2ம் பரிசு: வானசி சுகவரதன், 3ம் பரிசு: பிரதிபன் ஸ்ரீநிவாசன்.

கீழ்ப்பிரிவு: முதலாம் பரிசு: திமோ சொர்ணலிங்கம், இரண்டாம் பரிசு: அனுஜனா ஸ்ரீவன்

ஈழத்தேச சாயலுடன் கனடாவில் நிமிர்ந்து நிற்கும் லான்ட்ஸ்ரவுண் தமிழ் கூட்டுறவு இல்ல மாடிமனை

TAMIL CO-OPERATIVE HOMES - LANDSDOWNE

லான்ட்ஸ்ரவுண் சப்வேக்கு அருகாமையில் வானளாவிய அழகிய மாடிக்கட்டடம். ரொறன் ரோவிற்கே அபூர்வமான ஈழத்தேச சாயலுடன் கட்டட அமைப்பு. ஈழத் தமிழர் மாதிரிமல்லாமல் ஏகையோரையும் கவரும் இவ்வில்லத்தில் வசிப்பதற்கு கனவு காண்போர் பலர். நனவாகும் கனவுகள் மிகக் குறைவு. கனடாவிலும், ரொறன்ரோவிலும் குடிவந்தவர்களில் மிக இனிய சமுதாயமாகக் கருதப்படுபவர்கள் ஈழத்தமிழர். இவர்கள் இவ்வளவு விரைவில் சிறந்த இந்த ஸ்தாபனத்தை அமைத்த வினைப் பற்றி பல இனத்தவரும் விமர்சிப்பதுண்டு. இதன் ஜனனம், வளர்ச்சி, இயக்க முறைகள் ஆகியவற்றை அறிந்திருப்பது ஈழத் தமிழர் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது.

ஜனனம்: ஈழத்தமிழ் அகதிகள் பெருக்கெடுத்து கனடா வந்த வேளையில் செல்வப் பெருக்கில் மிதந்திருந்த ஒன்றாறியோவின் தலைநகரமான ரொறன்ரோவை ஆயிரமாயிரம் ஈழத் தமிழர் புகலிடமாகக் கொண்ட காலம் அது. நகரப் பகுதியின் வறிவிட நெருக்கடியை நன்கறிந்த சில தீர்க்கதரிசிகளின் பெருமுயற்சி தமிழ் கூட்டுறவு இல்லமாக உருவெடுத்தது. இதற்காக உழைத்த பெருந்தகைகள் சகலருக்கும் எம்மினம் கடமைப்பட்டுள்ளது.

சட்ட வரையறுப்பு: தமிழ் கூட்டுறவு இல்லம் ஒரு கூட்டுத்தாபனமாகும். இதன் செயல் முறைகளைக் கட்டுப்படுத்தும் ஏடுகள் வருமாறு:-

1. கூட்டுறவு கூட்டுத்தாபன சட்டம் (Co-operative Corporation Act) அறினால் இயற்றப்பட்டது. சகல கூட்டுத்தாபனங்களும் இதன் வரையறுப்பின் கீழ் இயங்கும்.
2. ஸ்தாபன நோக்கங்கள்: (Articles of Incorporation) இவை ஆரம்ப இயக்குனர் சபையினால் வகுக்கப்பட்டு, அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டவை. இந்த நோக்கங்களை மீறி தமிழ் கூட்டுறவு இல்லம் இயங்க முடியாது.
3. உபவிதிகள்: (By Laws) - இவை அங்கத்தவர்களினால் இயற்றப்பட்டவை. இவ்வில்லம் ஸ்தாபன நிதியாகச் செயற்படும் முறையையும், அங்கத்தவர்களின் உரிமைகள், கடமைகள் ஆகியவற்றையும் இவ்விதிகள் வரையறுக்கும்.
4. தீர்மானங்கள்: (Resolution) - இவை இருவகைப்படும். பொதுக் கூட்டத் தீர்மானங்கள்; இயக்குனர் சபைத் தீர்மானங்கள். இவை காலாகாலத்தில் இவ்வில்லத்தைச் சீராக இயக்குவதற்கு எடுக்க வேண்டிய முடிவுகளாகும். பொதுக் கூட்டங்களில் அங்கத்தவர் நிறைவேற்றும் தீர்மானங்களை அனுசரித்து இல்லத்தின் நாளாந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இயக்குனர் சபை எடுக்கும் தீர்மானங்களின் வழியிலேயே இவ்வில்லம் இயங்குகின்றது.

அதிகார வரையறுப்பில் இதே நிரையில்தான் இவை செயற்படும். அதாவது சிலவற்றில் முரண்பாடு ஏற்படுமிடத்து மேலேயுள்ளது செயல்படும்.

அங்கத்தவம்: அங்கத்தவராகும் முறை உபவிதிகளினால் கட்டுப்படுத்தப்படும். தமிழ் கூட்டுறவு இல்லத்தில் இயக்குனர் சபைத் தீர்மானத்தின்படி விண்ணப்பங்கள் கோரப்பட்டு விண்ணப்பதாரர் பட்டியல் தயாரிக்கப்படும்.

வீடுகள் காலியாகுமிடத்தில் இப்பட்டியலி ருந்து விண்ணப்பதாரர் அமைக்கப்பட்டு இதற்கெனவுள்ள குழுவினால் ஓர் நேர்முக விசாரணையில் விவரங்கள் அறிந்து சிலர் தெரிவு செய்யப்பட்டு இயக்குனர் சபைக்குச் சிபார்சு செய்யப்படுவர். அங்கத்தவர் தெரிவும், வீடுகள் கொடுப்பதும் இயக்குனர் சபையின் அதிகாரத்துக்குள் உண்டு.

எஸ்.சீற்றம்பலம் கூட்டுறவு இல்ல இணைப்பாளர்

இயக்குனர் சபையினால் தெரிவு செய்யப்பட்டு, இல்லத்தில் குடியேறிய 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் அங்கத்தவர் உரிமையுடையவர். அங்கத்தவர் ஒவ்வொருவருக்கும் தனது வீட்டில் மற்றவர் இடையூறின்றி வசித்து இல்ல வசதிகள் சகலதையும் அருபவிக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமைகளைத் தூர்ப்பிரயோகம் செய்து இல்ல உபவிதிகளை மீறி நடப்பவர்களை வெளியேற்றும் அதிகாரம் இயக்குனர் சபைக்கு உண்டு.

இல்லத்தைக் கொண்டு நடத்தும் அதிகாரம் அங்கத்தவருடையது. பொதுக் கூட்டங்களில் பங்குபற்றி இயக்குனர் சபையைத் தெரிவு



செய்தும், தீர்மானங்களை நிறைவேற்றியும் அங்கத்தவர் இவ்வதிகாரத்தைப் பிரயோகிப்பர்.

இயக்குனர் சபை: தமிழ் கூட்டுறவு இல்ல இயக்குனர் சபை 7 பேர் கொண்டது. இவர்கள் வருடாந்தக் கூட்டத்தில் அங்கத்தவர்களினால் தெரிவு செய்யப்படுவர். இச்சபை ஒரு தலைவர், உபதலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியவர்களைத் தெரிவு செய்து இயங்கும். இந்நால்வரும் அதிகாரிகளாவர். இவர்கள் பதவிக் காலம் 2 வருடங்களாகும். மாதம் ஒரு முறை அல்லது தேவைக்கேற்ப இவர்கள் கூட்டங்கள் நடத்துவர் இக் கூட்டங்களில் பெரும்பான்மை வாக்குகளால் எடுக்கும் தீர்மானங்கள் மூலம் இல்ல அலுவல்களைக் கொண்டு நடத்துவர். சட்டங்கள், உபவிதிகள், அங்கத்தவர் பொதுக் கூட்டத் தீர்மானங்கள் ஆகியவற்றை அனுசரித்தே இவர்கள் செயல்படுவர். மேல்வாரியாகக் கூறினால் இல்லத்தைக் கொண்டு நடத்தும் கடமையும் அதிகாரமும் இயக்குனர் சபையிடமேயுள்ளது. இக்கடமையைச் சிறம்படச் செய்வதில் இச்சபைக்கு உதவியாகப் பல குழுக்கள் உண்டு.

குழுக்கள்: குழுக்கள் இயக்குனர் சபையினால் நியமிக்கப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டவை. இவையாவன நிதிக்குழு, அங்கத்தவர் தெரிவுக் குழு, சமூக கலைக் குழு, கட்டட பராமரிப்புக் குழு, புதினத்தாள் குழு, விளையாட்டுக்குழு ஆகியவை. இக்குழுக்கள் தங்கள் பகுதிக்குள் வரும் விவகாரங்களை ஆராய்ந்து இயக்குனர் சபைக்கு ஆலோசனை வழங்கும். உதாரணமாக, ஒருவர் கூட்டுறவு இல்லத்தில் வீட்டுக்கு விண்ணப்பம் செய்தால், அவரின் விண்ணப்பத்தை முதலில் அங்கத்தவர் தெரிவுக் குழு ஆராய்ந்து விண்ணப்பத்தாரர்களை நேர்முகமாகச் சந்தித்து விசாரித்து தனது சிபார்சை இயக்குனர் சபைக்குச் செய்யும். இச்சிபார்சை அனுசரித்தே இயக்குனர் சபை செயல்படும்.

அலுவலர்: தமிழ் கூட்டுறவு இல்ல அலுவலகம் இதன் நாளாந்த அலுவல்களைக் கவனித்து வரும். அங்கத்தவர்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வது, கட்டடத்தைப் பராமரிப்பது, வாடகை வசூலிப்பது, இயக்குனர் சபைத் தீர்மானங்களை செயல்படுத்துவது, வீடமைப்பு அமைச்சருடனான விவகாரங்களைக் கவனிப்பது ஆகியவை இவற்றுள் அடங்கும். அலுவலகத்தில் இருவர் பணிபுரிகின்றனர். ஒரு ஒருங்கிணைப்பாளரும், உதவி இணைப்பாளரும், மற்றும் இவர்களுக்கு உதவியாக கட்டட பராமரிப்பு விடயங்களைக் கவனிப்பதற்கு ஒரு சுப்பரிண்டனும் உதவி சுப்பரிண்டனும் கடமையாற்றுகின்றனர்.

வீடமைப்பு அமைச்சு: தமிழ் கூட்டுறவு இல்ல விவகாரங்களில் மிகக் கூடுதலாகச் சம்பந்தப்பட்ட வெளிஸ்தாபனம் வீடமைப்பு அமைச்சாகும். இக்கட்டடம் சட்டுக்குப் பணம் வாங்கிய ஸ்தாபிக் கப்பட்டது. சட்டப்பெறுவதற்கு CMHC உறுதி செய்துள்ளது. இம்முறையில் இது ஒரு தனியார் ஸ்தாபனம் போன்றே இயங்கியுள்ளது. ஆனால் சட்டுக் கடனும் வட்டியும் கொடுப்பதில் வீடமைப்பு அமைச்சு உதவியளிக்கின்றது. வீடமைப்பு அமைச்சு இரு முறையான உதவியைச் செய்கின்றது. வரவினும் பார்க்கச் செலவு கூடிய நிலையில் பண உதவியும் Building Subsidy, அத்துடன் தனிப்பட்ட குடியிருப்பவர் வாடகை செலுத்த போதுமான வருமானமில்லாதவிடத்து அவர்களுக்கு வாடகையுதவியும் வழங்கும் (R.G.I Subsidy). இவ்விருமுறைகளிலும் வீடமைப்பு அமைச்சு மிகத் தாராளமான உதவியை வழங்குகின்றது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.

சீறியுள்: தமிழ் கூட்டுறவு இல்லம் வருமானத்திற்கேற்ப வறிவிட வசதி வழங்குமிடமாக மாத்திரமன்றி மேலும் பல வசதிகளையும் எம்மினத்தவருக்குக் கொடுத்துள்ளது. எவரும் பாவிப்பதற்கு வசதியாக ஒரு சிறந்த நூல் நிலையம் உண்டு. தமிழர் தங்களுக்கு வசதியாக வைப்பவர்களை நடத்துவதற்குக் குறைந்த செலவில் வாடகை செய்ய ஓர் மண்டபமும் உண்டு. இலாப நோக்கற்ற பொது ஸ்தாபனங்கள் வாடகையில்லாமல் மண்டபத்தைப் பாலிக்கும் வசதி, உடல் நலப் பயிற்சிக்கு வசதிகள் போன்ற பல வசதிகள் உண்டு. அத்துடன் தமிழ் கலை கலாசார வைப்பங்கள், சமய கொண்டாட்டங்கள் ஆகியவை அடிக்கடி இங்கு இடம்பெறும்.

WIFE ASSAULT - IT IS A CRIMINAL OFFENCE

மனைவியை தாக்குதல் - இது ஒரு கிரிமினல் குற்றம்

ஒன்றாறியோவிலுள்ள அரசினர் ஆஸ்பத்திரியொன்றில் பிரசவ வைத்திய நிபுணராகக் கடமையாற்றும் டாக்டர். ராஜி துரைராஜா அவர்கள் தமிழர் தகவலுக்கென எழுதிய இக்கட்டுரையின் தமிழாக்கம், தமிழர் தகவலின் அக்டோபர் இதழில் பிரசுரமாகும்

Wife assault is a criminal offence as is assault between strangers.

In Canada, Crown controls the prosecution and the range of sentences imposed on the husband, irrespective of the wife's wishes.

Statistics indicate, typically the violent episodes of wife assault escalate in frequency and severity and will not disappear, without some intervention. The man must accept responsibility for his violent behaviours. Women must realize they cannot control the violence. Children who are exposed to violent interaction between parents, show behaviour disturbances and do not perform well in studies. These children become wife abusers themselves.

"What is wife assault?" It is defined as the physical or psychological abuse directed by a man, against his wife or girlfriend in an attempt to control her behaviour or intimidate her. It can include one episode with significant physical or emotional damage, but more frequently involves repeated, escalating incidence, that results in physical injury or emotional or psychological sequelae that interferes with her well being or the functioning of the family.

Physical injuries range from minor bruises and abrasions from hits, slaps, or kicks, to more serious injuries such as internal bleeding, fractures etc. to even death. In 1988, 97 Canadian women were killed in domestic disputes.

Emotional distress leads to depression, chronic physical and psychosomatic complaints, such as insomnia, backache, fatigue, palpitations etc. Some abused women turn to alcohol and drugs or may even attempt suicide.

EFFECT OF WIFE ASSAULT ON CHILDREN

Children who witness wife abuse exhibit similar adjustment problems, as do children; who were abused themselves by their parents.

Girls tend to be withdrawn and anxious, where as boys tend to be aggressive toward peers and teachers and destructive of their own and others' property. These children lack self esteem and often perform poorly at school. These children repeatedly present with vague physical or psychosomatic complaints or behaviour problems at home or at school.

WHY MEN ABUSE THEIR PARTNERS

Many factors are involved in why some men abuse their partners.

The batterers often appear to be competent and successfully by outsiders, but within the family they try to exert excessive control over their partners and frequently are extremely jealous of any outside contacts with friend or family. These men tend to blame their partners and thus abrogate any personal responsibility for the violence. Because these men tend to be out of touch (insensitive) with their own pain and other emotions, they express most feelings as anger and lack empathy for the feelings of others.

Due to their exposure to domestic violence as children, these men learn to use violence as a tool to deal with their anger and frustration.

DR. RAJI THURAIRAJAH

They are often isolated from others and become excessively dependent on their partners and easily threatened by their (partners') outside interest (resulting in the use of violence as a means of controlling their partners).

ROLE OF CRIMINAL JUSTICE SYSTEM

In Ontario directives have gone to all police forces instructing them to lay charges in all cases of domestic violence, where there are reasonable and probable grounds to believe an offence has occurred. This means that where there is evidence to do so, the Crown assures responsibility for prosecution.

While police have been directed to lay charges in cases of wife assault, it is possible for the woman to privately lay a criminal charge against her spouse, if for any reason the police decide not to.

The decision to report the assault to the police remains the choice of the woman or any other private citizen, who becomes concerned and reports the incidence to the police. It is important for the woman to realize, however that regardless of the origin of the criminal charge, the prosecuting

crown attorney will decide how the case is managed. Because wife assault is a crime, the crown controls its prosecution. As a result, it is not up to the assaulted woman to decide how far the criminal justice intervention will proceed. Only the crown attorney can withdraw the charge.

Maximum jail sentence is six months for less serious often offences. Assault with a weapon and a assault causing bodily harm - are more serious and get maximum sentence of 10 years. For aggravated assault - 14 years maximum.

Court mandated treatment is another approach adopted by the criminal justice system, to give the message that society no longer tolerates domestic violence and that violent behaviour can be changed.

PROGRAMS FOR ASSAULTIVE MEN

With impetus for programs for assaultive men coming from criminal justice system, other programs developed, because of the interest and concern of counsellors and others working with battered women.

In 1988, 114 programs for batterers were operating across Canada, with half concentrated in Ontario.

Purpose of the programs for assaultive men is to end violence against females by encouraging men to accept responsibility for their violent behaviours and to recognize that they alone can change their behaviours. The program provides men with an opportunity to learn alternative ways of dealing with anger and conflict. Programs for assaultive men are an important part of a long term strategy to end wife abuse.

Wife assault is a criminal offence. If convicted the man not only loses his wife and children, he loses his job and will be isolated from his family and friends. This will lead to loss of self esteem depression.

Unless some therapeutic invention occurs, the batterer will either continue to harass his wife or form another relationship in which he is assaultive.

Therefore attempts should be focused on prevention of his violent behaviour.

Help is available for those who ask for it through Male Batterers Programs.

சகல அகதிகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென ரொறன்ரோ நகர மேயர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் GRANT AMNESTY TO ALL REFUGEES



"தங்கள் சொந்த நாடுகளில் வாழமுடியாத நிலையில் கனடாவுக்கு வந்து அகதிநிலை கோரியுள்ள சகலருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி, இங்கு நிரந்தரமாகக் குடியிருக்கும் உரிமையை கனடிய அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும். இந்த வேண்டுகோளை மத்திய அரசிடம் நான் பகிரங்கமாக விடுக்கிறேன்"

ரொறன்ரோ நகர பிதா (Mayor) திரு.ஆர்ட் எக்லிற்றன் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்தபோது அங்கு திரண்டு நின்றவர்கள் கரகோஷம் செய்து தங்கள் ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஒப்பந்தம் கைச்சாத்தான 40 வது ஆண்டையும், ஐக்கிய நாடுகள் அகதிகள் தூதரகம் அமைக்கப்பட்ட 40வது ஆண்டையும் நினைவு கூரும் முகமான நிகழ்ச்சியொன்று கடந்த ஜூலை மாதம் 24ம் திகதி ரொறன்ரோ சிற்றி ஹோல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்திலேயே நகரபிதா மேற்கண்டவாறு வேண்டுகோளை விடுத்தார்.


ரொறன்ரோ பெரும்பாகத்தில் அகதிகள் சேவையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் அங்கு சேவை புரிபவர்களையும் கௌரவிப்பதற்காக இந்த நிகழ்ச்சியை நகரபிதா ஆர்ட்

எக்லிற்றன் ஏற்பாடு செய்திருந்தார். ஐக்கிய நாடுகள் அகதிகள் தூதரகத்தின் கனடாவுக்கான பிரதிநிதியான திரு.ஷபி அவர்களும் இங்கு உரையாற்றினார். மேற்படி தூதரகத்தின் சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் பாராட்டுப் பத்திர மொன்று நகரபிதாவின் திரு. ஷபி அவர்களிடம் வழங்கப்பட்டது.

மேற்படி வைபவத்தில் கனடா தமிழர் தேசிய மன்றம், சமுத்தமிழர் தகவல் நிலையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் திருவாளர்கள் நா. சிவலிங்கம், எஸ். திருச்செல்வம், அருள் எஸ். அருகையா, எஸ். சிற்றம்பலம் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். கத்தோலிக்க குடிவரவு நிலையத்தின் சார்பில் அதன் நிறைவேற்று இயக்குனர் திரு. பொப்பிலார்ட், ஸ்காபுரோ பிராந்திய இயக்குனர் மிராண்டோ பின்ரோ, ரொறன்ரோ நகரப்பகுதி இயக்குனர் சகோ. பெற்றி டிலியோ உட்பட அதன் பல்வேறு இயக்குனர்களும் உத்தியோகஸ்தர்களும் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.

ரொறன்ரோ நகர மேயரின் இன தொடர்புக் குழுவின் நீண்டகால உறுப்பினரான திரு.சிற் குகன் சிறீஸ்கந்தராஜாவுமே இவ்வைபவத்தில் பங்குபற்றிய முக்கியஸ்தர்களில் ஒருவராவார்.

மேற்படி வைபவத்தின் சில நிகழ்ச்சிகளையும், தமிழர் பிரதிநிதிகளும் மற்றவர்களையும் இங்கு சமூகமளித்திருப்பதையும் இங்குள்ள படங்களில் காணலாம்.



மூக்குக் கண்ணாடி, கட்டில், மெத்தைகள் வழங்கப்படுவதில் புதிய நடைமுறை PROVISION OF GLASSES, BEDS - NEW SYSTEM

ரொறன்ரோ பெரும்பாகத்தில் சமூகசேவைத் திணைக்களத்தின் பொது நல உதவிப் பணம் பெறுபவர்களுக்கு (General welfare Receipts) கட்டில், மெத்தை, மூக்குக் கண்ணாடி, குழந்தைகளுக்கான தொடட்டில், படுக்கை விரிப்புகள் ஆகியன வழங்கும் விடயத்தில் 1991 ஜூலை மாதம் 15ம் திகதி முதல் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுநல உதவிப் பணம் பெறுபவர்களின் நன்மை கருதி இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் பிரகாரம் மூக்குக் கண்ணாடி, கட்டில், மெத்தை, ஆகியவகைகளுக்கு "வவுச்சர்" முறை (Voucher System) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான தொடட்டில், படுக்கை விரிப்புகள் ஆகியனவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு தொகை பணம் அலவன்ஸாக (Flat-Rated Allowance) வழங்கப்படுகிறது. பொதுநல உதவிப்பணம் பெறுபவர்கள் சுதந்திரமாக, தாங்கள் விரும்பும் ரசனைக்கு ஏற்ப மேற்படி தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்தப் புதிய திட்டம் உதவுகிறது.

மேற்படி பொருட்களைப் பெறுவதற்கு விரும்பும் பொதுநல உதவிப்பணம் பெறும் ஒருவர், அதனை மாதாமாதம் இரண்டாம் சிழமை தபாலில் பெறும் "Monthly Change of Information and Request Form"ல் குறிப்பிட்டு திருப்பி அனுப்புதல் வேண்டும்.

அங்கீகரிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு "வவுச்சர்" அல்லது அலவன்ஸ் பணம் வழங்கப்படும். அதன் மூலம் தங்களுக்கான குறிப்பிட்ட பொருட்களை ஒருவர் பெற முடியும்.

பொதுநல உதவிப்பணம் பெறும் ஒருவருக்கு ஒரு முறை மட்டுமே கட்டில், மெத்தை ஆகியன பெறுவதற்கு "வவுச்சர்" வழங்கப்படும்.

மூக்குக் கண்ணாடியை 24 மாதங்களுக்கு (இரண்டு வருடங்கள்) ஒரு தடவை பெற முடியும்.

CO-OP PROGRAM, FUTURES PROGRAM மெற்றோவில் பதிவு செய்யப்படும் நிலையங்களின் விபரம்

தமிழர் தகவலின் மே மாத இதழில் கூட்டுறவுக் கல்வித் திட்டம் (Co-Op Program) பற்றி திரு. வே. விவேகானந்தன் எழுதிய கட்டுரையும், ஜூன் மாத இதழில் எதிர்காலத் தொழில் திட்டம் (Futures Program) பற்றி செல்வி ஆனந்தி லிங்கம் எழுதிய கட்டுரையும் இடம்பெற்றிருந்தன.

கனடாவில் பதிதாகத் தொழில் ஆரம்பிக்கவுள்ள இளவயதினருக்கு கல்வி நெறியையும், தொழிற்பயிற்சியையும் வழங்கும் உந்து சக்தியாக மேற்படி இரண்டு திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.

மேற்படி திட்டங்களின் நோக்கங்கள், அவற்றில் சேருபவர்களது அடிப்படைத் தகமைகள் பற்றி இரண்டு கட்டுரைகளிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பல வாசகர்கள் கட்டுரைகளைப் பாராட்டி கடித மூலமும் நேரிலும் கருத்துத் தெரிவித்திருந்தனர். அதே சமயம், மேற்படி CO-OP திட்டம் Futures Program ஆகியவைகள் எந்தெந்த நிலையங்களின் ஊடாக வழங்கப்படுகின்றன? அவற்றையும் பிரகரித்தால் உதவியாக இருக்கும் என்றும் பலர் வேண்டுகோள் விடுத்தார்களே.

அவர்களின் கோரிக்கைக்கு இணங்க ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள முக்கியமான சில நிலையங்களின் பெயர்கள், முகவரிகள் கீழே ஆங்கிலத்தில் தரப்படுகின்றது. ஸ்காபிரோ கத்தோலிக்க குடிவரவு நிலைய ஆய்வு மையம் இந்தப் பட்டியலைத் தந்துள்ளது:

Futures Programக்கு பதிவு செய்யும் நிலையங்கள்

Humber College of Applied Arts & Technology, 1548 The Queensway, Toronto, (PEP & WEP Program) 253-6761

Seneca College of applied Arts & Technology, 55 Spring Garden Ave. (upstairs) Toronto, Ontario 491-5050 PEP (Extension 4554 WEP (Extension 4450)

George Brown College of Applied Arts & Technology, St. James Campus, 200 long St. east, Toronto, Ontario 867-2000 (PEP and WEP Programs)

Scarborough Area Youth Employment Services, 1200 Markham Rd. Unit 114, Scarborough, Ontario, 431-0580

Youth Storefront Services, 1950 Danforth Ave., Toronto, Ontario, 696-8391

YMCA-Scarborough Teens Employment Service, 1200 Markham Rd., Scarborough, Ontario 431-0589 Operation Springboard, 1430 Birchmont Rd. Scarborough, Ontario, 757-4181

Malvern Employment Service, 1154 Morningside Ave., Scarborough, Ontario, 283-8009

Centennial College of Applied Arts & Technology, 2425 Eglinton Ave. East, Scarborough, Ontario. 285-6012 (Futures - Pre-Employment Program (PEP))

Centennial College of Applied Arts & Technology, Futures - Work Experience Program (WEP), 4630 Kingston Rd. East, Scarborough, Ontario. 286-0601

CO-OP PROGRAM பதிவு செய்யும் நிலையங்கள்

Toronto Board of Education Area:

City adult Learning Centre, 1 Danforth Ave. 393-9740

Eastern High School of Commerce, 16 Phin Ave. 393-0230

Redirection Through Education, George Brown College (Nightingale) 2Murray Street, 944-4315

Adult Learning Centre, 10 Flemington Rd. 785-5081

Adult Basic Education Centre West, 1515 Bloor St. West-393-0350

North York Board of Education area

Bathurst Heights Secondary School, 646 Lawrence ave. West - 789-0551

Emery Collegiate, 3395 Western Rd. -742-8012

Overland Public School, 55 Overland Drive - 444-0347

Redirection Through Education, 43 Sheppard Ave. East - 491-5050

Victoria Park Secondary School, 15 Wallingford Rd. 395-3310

York Board of Education area

Vaughan Road Collegiate Institute, 529 Vaughan Rd. - 394-3222

York Business Opportunities Centre, 221 Keelsdale St. - 762-3452

Yorkdale Secondary School, 38 Orfus Rd. - 395-3350

D. B. Hood Community School, 2327 Dufferin St. - 394-2290

George Haney Collegiate Institute, 1700 Keelsdale st. - 394-3180

Etobicoke Board of Education area

Lakeshore Collegiate Institute, 350 Kipling Ave. - 394-2290

West Humber Collegiate Institute, 1675 Martin Grove Rd. - 394-7570

Kipling Colligiate Institute, 1675 Martin Grove Rd. - 394-7650

Kipling Colligiate Institute, 380 The Westway - 394-7650

Scarborough Board of Education area

Monsignor Fraser Adult Learning Centre, 2685 Kingston Rd. - 393-5534

Monsignor Fraser Adult Learning Centre, 1490 Markham Rd. - 393-5534

Scarborough Centre for alternative Studies, 959 Midland Ave.,

Adult Learning Centre, 4110 Lawrence Ave. East - 396-5902

யொலிஸ் சேவைச் சபையின் புதிய தலைவர் CHAIR OF THE METRO TORONTO POLICE SERVICE BOARD



ரொறன்ரோ பெரும்பாக (மெற்றோ) பொலிஸ் சேவைச் சபையின் புதிய தலைவராக சுஸான் எம் பதவியேற்றுள்ளார். இதற்கு முன்னர் சபையின் தலைவராகப் பதவி வகித்த ஜீன் ரோலன்ட்ஸின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து சுஸான் நியமனமானார். மேற்படி பொலிஸ் சேவைச் சபைக்கு சுஸான் எம் புதியவரல்ல. 1989 மே மாதத்திலிருந்து மேற்படி சபையின் அங்கத்தவராக அவர் பதவி வகித்து வந்துள்ளார்.

பொலிஸ் சேவை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக கடந்த இரண்டாண்டுகளிலும் இவர் பல வழியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த காலங்களில் இதன் மூலம் கிடைத்த அனுபவங்களைத் தமது புதிய பதவியில் பயன் படுத்துவதன் மூலம் அடுத்துவரும் வருடங்களில் இவர் புதிய அணுகுமுறைகளைச் செயற்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

1977ம் ஆண்டு முதல் வழக்கறிஞராகத் தொழில் புரிந்து வந்த சுஸான் எம் வருமானவரி ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்றவர். 1988ம் ஆண்டில் நடைபெற்ற தேசிய வருமானவரி மாநாட்டில் இவர் முக்கிய பங்காளராகவும், தலைமைப் பேச்சாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

பல்வேறு தொழிற்சாலைகளையும் சேர்ந்த 34 உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றாறியோ முதல்வர் கவுன்ஸிலில் (Ontario Premier's Council) ஒருவராக இவர் ஏற்கனவே நியமனம் பெற்றுள்ளார்.

கனடாவில் வாழும் சீன சமூகத்தைச் சேர்ந்த தவரான சுஸான் எம், சீன கனடியன் நாஷனல் கவுன்ஸில் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவராவார். பல்வேறு சமூகசேவை நிறுவனங்களிலும் முக்கியமான பதவிகளை வகித்துள்ளார். இனங்களுக்கிடையேயான ஒற்றுமைக்குழுவின தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

பொலிஸ் சேவைச் சபையின் தலைவர் பதவிக்கான இவரது நியமனத்துக்கு பலத்த எதிர்ப்பு பல மட்டங்களிலிருந்தும் கிளப்பப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரொறன்ரோ பெரும்பாகத்தில் செயற்படும் குழந்தைகள் பராமரிப்பு வசதிச் சேவை DAYCARE PROGRAMS IN METRO TORONTO

பொதுவாக கனடா போன்ற மேற்கத்திய நாடுகளில் பெற்றோர் இருவருமே தொழில் புரிபவர்களாக உள்ளனர். மகப்பேறு விடுமுறையின் பின் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் தாயார் உள்ளதால் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் உருவாகின. காலப்போக்கில் அரசாங்க மானியத்தில் இயங்கும் நிலையங்கள் ஒவ்வொரு மாநகராட்சிப் பிரிவிலும் உருவாக்கப்பட்டன.

கனடாவின் மத்திய, மாநில, நகராட்சி அரசுகள் கூட்டுச் சேர்ந்து மானியத்தை குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு வழங்குகின்றன. மாநகராட்சியின் கட்டுப்பாட்டுள்ளேயே இந்நிலையங்கள் இயங்கிவருகின்றன.

பொதுவாக பெற்றோரின் வரவு செலவுறிகேற்பகட்டணம் அறவிடப்படும். தகுதியுள்ள பெற்றோர் அல்லது ஒற்றைப் பெற்றவர் (Single Parent) தாம் வதியும் மாநகராட்சிப் பிரிவிலுள்ள குழந்தை நல திணைக்களத்துக்கு விண்ணப்பம் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

ஆறு வார வயதுள்ள குழந்தையிலிருந்து பன்னிரண்டு வயது வரை உள்ள சிறுவர்களை இந்நிலையங்கள் பராமரிக்கும்.

விண்ணப்பிக்கும் தகைமை உள்ள பெற்றோரின் வருமானம் தொடர்பான சான்று, செல்வீனங்கள் தொடர்பான சான்றுகளை நேர்முகப் பரிட்சையின் போது சமர்ப்பிக்க வேண்டும். செல்வீனமாக வீட்டு வாடகை அல்லது வீட்டுக்கடன் கொடுப்பனவுகள் (Mortgage) வங்க

கிக் கடன்கள் (Personal loans), உணவுச் செலவீனங்கள், காப்புறுதிச் செலவு, போக்கு வரத்துச் செலவு போன்றவை கவனத்திற் கொள்ளப்படும்.

இந் நிலையங்களில் பணிபுரிபவர்கள் போதிய பயிற்சியும், பட்டமும் பெற்றவர்களே. Early Childhood Education - Diploma பெற்றவரே நிலையத்துப் பொறுப்பாளராக அல்லது ஆசிரியராக இருப்பார். தாமதத்தைத் தவிர்க்கும் முகமாக கருவுற்றுள்ள காலத்திலேயே விண்ணப்பிக்கலாம். ஏறத்தாழ எட்டிலிருந்து பன்னிரண்டு மாத கால தாமதம் தற்போது உள்ளது (waiting period).

நாதுன் ஸ்திரன்

குழந்தை பராமரிப்பு நிலையங்கள் இருவகையாகச் செயற்படுகின்றன.

1. பொது பராமரிப்பு நிலையம் (Public Day Care Centres)
2. தனியார் பராமரிப்பு நிலையம் (Private Day Care Centres)

பொது பராமரிப்பு நிலையங்கள் அநேகமாக காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயற்படும். தனியார் நிலையங்கள் அதுகாறியிலும் இரவு நேரங்களிலும் செயற்படும். மாநகராட்சி, மக்களின் நலன்கருதி தனியார் நிலையங்களைத் தமது கண்காணிப்பின் கீழ் கொள்வனவு செய்து செயற்பட அனுமதி வழங்கி வருகின்றன.

தமக்கு விரும்பிய நிலையத்தைப் பெற்றோர் தெரிவு செய்ய உரித்துள்ளவராவர். வேலை செய்யும் அல்லது கல்வி கற்கும் பெற்றோர் சிறுவர் பராமரிப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் போது அல்லது நிலையத்துக்கு விஜயம் செய்யும் போது நிலையத்தால் வழங்கப்படும் உணவு, பராமரிப்பு முறைகள் என்பனவற்றைப் பெற்றோர் அறிந்து கொள்ளல் வேண்டும் என மாநகராட்சி கூறுகின்றது.

இதுதவிர சிறுவர் பராமரிப்புளராக (Providers) யாரேனும் பெற்றோர் தம்மைப் பதிவு செய்ய விரும்பினால் அதற்கும் வழிமுறைகள் உண்டு. தேவையான பயிற்சியினைப் பெற்று தமது இல்லத்தில் பதிவு செய்து பராமரிப்புளராகச் செயற்படலாம்.

விபரங்கள் தேவைப்படுவோர் பின்வரும் ரொறன்ரோ பெரும்பாக நிலையங்களைத் தொடர்பு கொள்ளவும்.

ரொறன்ரோ விலாசம்: 439 University Ave. 2th Floor, Toronto, Ont. M5G 1Y8 Tel.392-5335

யோர்க்க்ளற்றோபிக்கோ: 1243 Islington Ave. East, 11th Floor, Toronto, Ont. M8X 1Y9 Tel.392-5610

நோர்த்யோக்: 4211 Yonge Street, Ste: 200 Willowdale, Ont. M2P 2A9 மீ.இரா. 392-3300

ஸ்காபுரோ: 2425 Eglinton Ave. East Ste: 430, Scarborough, Ont. M1K 5C8 Tel. 752-9350

WELFARE நிவாரணத்தில் 'வெட்டு' ஏற்படுமா?

கனடாவில் கூடுதலான அகதிகளை உள்ளடக்கிய மாநிலம் ஒன்ராறியோ. புதிதாகக் குடியேறுபவர்களில் பெரும் தொகையானவர்கள் விரும்பும் மாநிலமும் ஒன்ராறியோவே. இதனால் Welfare எனப்படும் பொதுநல உதவிப் பணம், Family Allowance எனப்படும் குடும்ப நல உதவிப் பணம் ஆகியவைகளை மிகக்கூடுதலாக வழங்கும் மாநிலமாகவும் ஒன்ராறியோ விளங்குகிறது.

மேற்கூறப்பட்ட சமூக உதவிப் பணமானது மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட விடயம். எனினும் குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தை மாநில அரசுக்கு, மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும். அவ்வாறே ஒன்ராறியோ மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கியும் வருகின்றது.

மத்திய அரசின் குடிவரவுக் கொள்கையின் கீழ், ஒன்ராறியோ மாநில அரசு கட்டுப்படுத்த முடியாத தொகை குடிவரவாளர்களை இங்கு

பராமரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பொப் ரே (Bob Rae)யின் மாநில அரசுக்குப் பெரும் கவமையாக மாறியுள்ளது. தனது வரவு செலவுத் திட்டத்தில் ஏற்கனவேயுள்ள பற்றாக

தொகை ஒன்ராறியோவில் 41 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ஒன்ராறியோவின் சனத்தொகையில் பத்து வீதமானோர் Welfare இல் தங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



குறையுடன், Welfare, Family Allowance ஆகியவைகளையும் ஒன்ராறியோ மாநில அரசு எவ்வாறு தாக்குப் பிடிக்கப் போகிறது?

இவ்வருடம் ஜூலை மாதத்திலும் பார்க்க, ஆகஸ்ட் மாதத்தில் Welfare பெறுவோர்

அத்துடன் Family Allowance தொகையும் கடந்த ஒரு மாதத்தில் 178 மில்லியனிலிருந்து 210 மில்லியனுக்கு அதிகரித்துள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில், "மாநில அரசுக்கு மேற்படி தேவைகளுக்காக மத்திய அரசு வழங்கும் நிவாரணத்தைக் குறைக்க சட்டத்தில் இடமுண்டு" என்று கனடாவின் உயர் நீதிமன்ற நீதிபதி ஓர்வர் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த தீர்ப்பு வழங்கப்பெற்ற பின்னர், மத்திய அரசின் பிரதமர் பிரியன் மஸ்ரோனியையும், மாநில முதல்வர் பொப் ரேயையும் வைத்து ரொறன்ரோ ஸ்டார் வெளியிட்ட "கார்ட்டூன்" ஒன்றினை நன்றியுடன் இங்கு மறுபிரசுரம் செய்துள்ளோம்.

ஐந்தாண்டுகளாகியும் அகதிநிலைதானா? "தேக்க கப்பலில் வந்த அகதிகளின் ஏக்கப் பெருமூச்சு!"

ஈழத்தமிழர் அகதிகள் 155 பேர் கப்பலில் கனடாவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்துவிட்டனர். இதனை யொட்டி கடந்த தமிழர் தகவல் இதழில் சிறப்புக் கட்டுரை யொன்று வெளியிடப்பட்டிருந்தது.

1986 ஆகஸ்ட் 11ம் திகதி நியூபவுண்லாந்துக் கடற்பிரதேசத்தில் கனடிய மீனவர் ஒருவரால் 155 தமிழ் அகதிகளும் காப் பற்றப்பட்ட ஐந்தாவது ஆண்டு பூர்த்தி கடந்த மாதம் 11ம் திகதி மிகவும் அடக்கமான நிகழ்ச்சியொன்றின் மூலம் கனடா தமிழர் தேசிய மன்றத்தினால் (NACT) நினைவு கூரப் பெற்றது. கனடிய திரைப்படச் சபையினால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் "Welcome to Canada" எனும் திரைப்படம் தயாரிக்கப்பட்டதை இலகுவாக நாம் மற்ற திருக்க முடியாது. கப்பலில் அகதிகள் வந்ததை மூலக்கதை யாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டது.

ஐந்தாவதாண்டு பூர்த்தியையொட்டி ஆகஸ்ட் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ரொறன்ரோ ஜொர்ட் வீதி கிழக்கிலுள்ள ராஜா (இந்தியா) தியேட்டரில் Welcome to Canada படம் அழைப்பாளர்களுக்கென மட்டும் பிரத்தியேகமாக படம் மறைபடி மன்றத்தினால் திரையிடப்பட்டது. கப்பலில் வந்த அகதிகள் சிலர், பல்வேறு தமிழர் சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள், கப்பலில் வந்தவர்களுக்கு முன்னின்று சேவை புரிந்த முக்கியஸ்தர்கள், பத்திரிகையாளர்கள், உட்பட கமரர் இருநூற்றம்பைது பேர் வரை இங்கு சமூகம் கொடுத்திருந்தனர்.



இந் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கனடா தமிழர் தேசிய மன்றத்தினர் பாராட்டுக்குரியவர்கள்.

மற்றொரு சிறப்பம்சம், ஈழத்தமிழர் தகவல் நிலையத்தின் (ETHIC) ஏற்பாட்டில் அன்றைய தினம் TORONTO STAR பத்திரிகை சிறப்புக் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்ததாகும். கப்பலில் வந்தவர்களில் இருவரை (ஒருவரை நேரி லும், மற்றவரை தொலைபேசியிலும்) பேட்டி கண்ட ரொறன்ரோ ஸ்டார் நிருபர் பிஞ்சோ கொம்பு இந்தக் கட்டுரையை எழுதியிருந்தார்.

இந்தக் கட்டுரையின் சில பகுதிகளை இங்கு பார்ப்போம்:

ஜீவானந்தம் கிருஷ்ண பிள்ளை (28) யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்தவர். இங்கு வந்து ஐந்தாண்டுகளாகியும் தமது எதிர்காலம் என்ன என்பது பற்றி எதுவும் தெரியாது வாழ்கிறார்

"கனடாவில் உயிருக்கு அபாயம் இல்லை. அமைதியாக வாழ முடிகின்றது. எனது நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. கனடிய அரசு வழங்கிய சகல உதவிகளுக்கும் நாம் நன்றியுள்ளோம். ஆனால் ஐந்து வருடங்களுக்கு குர

யியல் நிலைமை தெரியாது வாழ வது என்னை மோசமாகப் பாதித்துள்ளது" என்று கூறுகிறார் ஜீவா.

"இலங்கையின் உள்ளாட்டு யுத்தத்தினால் எனது தாயாருடன் கடந்த பல மாதங்களாக தொடர்பில்லை; கடிதப் போக்குவரத்து கிடையாது; தொலைபேசித் தொடர்பு அறவே இல்லை. எனது தாயாரையும், சகோதரியையும் மீட்டு நான் மிகுந்த கவலையடைந்துள்ளேன்." என்கிறார் ஜீவா.

ஒவ்வொரு நாளும் தாயற்ற பிள்ளையின் மனோநிலையுடன் தாம் வாழ்வதாகச் சொல்லும் ஜீவா, தமது தாயையும் சகோதரிகளையும் கனடாவுக்கு வரவழைக்க விரும்புகின்றார். ஆனால் லாண்ட் பத்திரம் கிடையாதவரை ஜீவாவின் இது முடியாது.

Meanwhile, Aruliah, president of the National Association of Canadian Tamils, urged the government to continue to give shelter to Tamils fleeing the war in Sri Lanka.

There are an estimated 50,000 Sri Lankan Tamils in Canada today with most of them centred in Metro and Montreal.

Before the war began in 1983, there were only 5,000 Sri Lankan Tamils here.

கேள்வரி இரத்தினசபாபதி என்பவரை இவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு 10 மாத வயதுள்ள மகன் ஒருவர் உண்டு. ஸ்காபுரோவிலுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை

A12 Sunday, August 11, 1991 THE TORONTO STAR

5-year wait taking toll on Tamil boat people

By Phinjo Gombu TORONTO STAR-

Five years ago today, Jeeva Krishnapillal was among 155 Sri Lankan Tamil refugees to appear sailing out of the fog in two life-boats on an empty Newfoundland coast.

The arrival was met by a fierce backlash from the Canadian public — a backlash that led, in part, to a new refugee determination process designed two years ago to rapidly weed out the bogus claimants Canadians feared.

But ironically, Krishnapillal and about 90 per cent of the 155 men, women and children who arrived in Newfoundland, according to a Tamil refugee spokesperson, are still part of a refugee backlog estimated at 50,000.

Thiru S. Thiruchelvam, a spokesperson for the Eelam Tamil Information Centre of To-



JEEVA KRISHNAPILLA: His special work permit

are grateful for the compassion shown by Canada.

But they are tired of the waiting and want to be reunified with their families, he said, and this cannot happen as long as they are refugees.

They cannot return to their homeland because refugee claimants cannot leave the country, he said. Many of them cannot get secure jobs because would-be employers are wary of temporary residents. And many end up working in menial jobs, despite being well-educated as lawyers, doctors and accountants.

The Sri Lankan Tamil boat refugees want Immigration Minister Bernard Valcourt to take a special interest in their case and grant them their papers, he said.

A spokesperson for the Valcourt, however, said he would not be commenting on the mat-

அதே சமயம், தங்களது எதிர்காலம் தங்கள் குடும்பத்தாருடன் மீள இணைய முடியாதவர்களாகவும் இவர்கள் பெரும் துன்பத்துடன் வாழக்கூடிய ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களால் தங்கள் குடும்பத்தினரைப் பார்ப்பதற்குக் கனடாவுக்கு வெளியே செல்ல முடியாது.

இவர்களில் பலரும் நன்கு படித்தவர்களாயிருந்தும் தமது தகைமைக்கேற்ற தொழில் எதனையும் பெற முடியாத யாசமய, தற்காலிக தொழில்களையே முடிக்கின்றது. வழக்கறிஞர்கள், டாக்டர்கள், சட்ட இவ்வாறு வேறு சிறு தொழில்களில்

தங்கள் விடயத்தில் குடிவரவு அமைச்சர் நேரடிக் கவனம் செலுத்தி, தங்களுக்கு



தக்கநிலை" என்று முடியுமோ? அரசு கண் திறக்குமா?

toll
ple

for the compassion
are tired of the wait-
it to be reunified with
he, said, and that
open as long as they
not return to their
because refugee claim-
leave the country, he
of them cannot get
because would-be
are wary of temporary
And many end up
mental jobs, despite
educated as lawyers,
accountants.
ankan Tamil boat ref-
immigration Minister
court to take a spe-
in their case and
their papers, he said.
person for the Val-
ver, said he would
menting on the mat-

யொன்றில்
மெஷின் இயக்
குனராக (இரவு
வேலை) இவர் கட
மையாற்றுகிறார்

தனது குடியியல்
நிலைப்பாடு பற்றி
குடிவரவுத் திணைக்க
ளம் விரைவில்
முடிவு காணு
மென்று பல கால
மாக இவர் எதிர்
பார்த்திருக்கின்
றார். ஆனால் எத
னையுமே காணும்
ஏமாற்ற வாழக்
கைதான்!

சுழத்தமிழர் தக
வல் நிலையத் தின்
பேச்சாளரான
எஸ்.திருச்செல்
வம் இதுபற்றி கூறு
கின்றார்:

"கனடிய அரசாங்கத்தின் கருணையைவிட்டு கப்பலில் வந்தவர்கள் நன்றியுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்

எதிர்காலம் பற்றி முடிவறியாமலும்,

fewer than 130 people opened homes to the refugees after witnessing their ordeal at sea.

The Tamils used the occasion yesterday to show gratitude to the fishermen, Selva Ponnuchamy, past-president of the Tamil Eelam Association of Quebec, said yesterday.

The refugees believe they would otherwise have died when they hit the rocky coastline, he said. "Refugees thought

பிற முடியாதுள்ளனர். இதனால் சம தாயில்களையுமே இவர்களால் செய்யுங்கள், டாக்டர்கள், கணக்காளர்கள் திறு தொழில்களையே புரிகின்றனர்.

வரவு அமைச்சர் பேர்னாட் வால்காட் தி, தங்களுக்கான லாண்ட்ட பத்திரங்

கள் வழங்க வேண்டுமென்று கப்பலில் வந்தவர்கள் வேண்டு கோள் விடுப்பதாக திருச்செல்வம் தெரிவித்தார்.

அமைச்சர் வால்காட்டின் பேச்சாளர் ஒருவரிடம் இது பற்றிக் கேட்டபோது அவர் கருத்து எதனையும் கூற மறுத்து விட்டார்.

கப்பலில் வந்தவர்கள் அனைவரும் தேக்கநிலை (Backlog) விசாரணைக்குள் அகப்பட்டுள்ளனர். இது பற்றி குடிவரவுத் திணைக்கள பேச்சாளர் மில்நர் பெஸ்தர் (Milt Best) தகவல் தரு கையில், தேக்க நிலையிலுள்ளவர்களில் 33,000 பேரின் விசாரணைகள் இன்னமும் முடிவடையவில்லை. இதில் அவரவா சிக்கு மேற்பட்டது ஒன்றாறியோ மாநிலத்தில் வசிப்பவர்களுடையது" என்றார்.

Canadian Council of Refugees அமைப்பின் தலைவரான Margaret Third-Taushima இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், அனைவருக்கும் ஏதாவது ஒருவகையில் பொதுமன்னிப்பு வழங்கி, லாண்ட்ட பத்திரங்களைக் கொடுக்க வேண்டும் என்றார்.

மேற்கண்டவாறு ரொறன்ரோ ஸ்டாரின் ஆகஸ்ட் 11ம் திகதி கட்டுரையில் எழுதப்பெற்றுள்ளது.

இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது.

ரொறன்ரோவில் நூறுக்கும் அதிகமான கப்பலில் வந்த அக திகள் இருக்கின்றனர். இவர்களில் சிலருடன் பத்திரிகை நிருபர்களும், சில அமைப்புகளின் பிரதிநிதிகளும் தொடர்பு கொண்டிருந்தனர்.

200 Tamils gather to mark 1986 landing

By Phinjo Gombu TORONTO STAR

About 200 Metro-area Tamils marked the fifth anniversary of the arrival of 155 Tamil boat

there would be sandy beaches like home."

Documentary footage from Sri Lanka contrasts the brutal civil war being fought on the

ஆனால், எந்தக் கருத்தையும் தெரிவிக்கவோ, தங்கள் பெயர் விபரங்களை வெளியிடவோ அவர்கள் விரும்பவில்லை. இதற்குக் காரணம் என்ன?

"கப்பலில் வந்த அகதிகளை, விமானத்திலும், கார்கள், பஸ்களிலும் இங்கு வந்த மற்றைய அகதிகளில் சிலர் "கள்ளத் தோணிகள்" என்று நையாண்டி செய்வதால் கப்பலில் வந்தவர்கள் மனம் நொந்திருக்கின்றனர்." என்று அன்பர் ஒருவர் கூறினார். இங்குள்ள சுழத்தமிழரில் பெரும்பான்மையானவர்கள் ருமே அகதிகள். இதில் தனித்தனிப் பிரிவுகளும் நையாண்டியுமா? என்றுதான் இந்த நிலை மாறுமோ?

ஆகஸ்ட் 11ம் திகதி காலை Welcome to Canada திரைப் படக் காட்சிக்கும் ரொறன்ரோ ஸ்டார் நிருபர் வந்திருந்தார். அவர் அங்கு கனடா தமிழர் தேசிய மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு. அருள் எஸ். அருளையா, கியுபெக் தமிழீழச் சங்க முன் னுள்

தலைவர் திரு.செல்வா பொன்னுச்சாமி, ரொறன்ரோவில் உள்ள இலங்கைப் பட்டதாரிகள் சங்கத் தலைவர்கள் திரு.நன்னி பிரதிபன் ஆகியோரைச் சந்தித்து ஆகஸ்ட் 12ம் திகதி இத்திலும் செய்து யொன்றை எழுதியிருந்தார். அந்தச் செய்தியும் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது

மேற்படி திரைப்படக் காட்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் இப்பக்கத்தில் காணலாம்.



ஒரு கடிதம்

ஆசிரியர்
தமிழர் தகவல்

தமிழர் தகவலை முதல் இதழிலிருந்து படித்து வருகின்றேன். தங்கள் பணியினைப் பாராட்டிக் கடிதம் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக எண்ணியும் இப்போதுதான் எழுத முடிந்துள்ளது.

இடம்பெயர்ந்து இருக்க வந்து வாழும் எம்மின் மக்கள் அரசாங்கத்தின் பல்வேறு நல உதவிக் திட்டங்களையும், சேவைகளையும் இதுவரை தெரியாதவர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் எம்மவர்களின் தேவைகள் பல பூர்த்தி செய்யப்படாமலும் இருந்துள்ளது. இவ்வாறான வேளையில் தமிழர் தகவல் வெளிவர ஆரம்பித்துள்ளமை காலத்தின் தேவையறிந்த சேவையாகும்.

தங்களின் நீண்டகால பத்திரிகைத் துறை அனுபவமும், அச்சக்கலை ஆற்றலும் தமிழர் தகவலை தரத்திலும், தோற்றத்திலும் பொலியலையும் செய்துள்ளது என்பது புகழ்ச்சியல்ல.

மீண்டும் எங்கள் பாராட்டுகள்; வாழ்த்துகளும் கூட
S.A.சிவபாதம்
Dupis, Montreal, Quebec

நன்றிகள்!

கடந்த மாத தமிழர் தகவல் இதழில், அருள் எஸ். அருளையா அவர்களினால் எழுதப்பெற்ற "தமிழர்களின் பெயர் நடைமுறையும், அவர்களின் குடும்ப பெயரும்" என்ற கட்டுரையின் கடைசிப் பத்திக்கு உங்களின் கவனத்தைக் கொண்டு செல்ல அழைக்கின்றேன்.

முழுப்பெயர்
"ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது குடும்ப பெயர் (Family Name) கட்டுவதே பெற்றோரின் பொறுப்பு" என்று கட்டுரையினது கடைசிப் பத்தியின் முற்பகுதி அமைந்துள்ளது.

ஆனால் இந்தப் பகுதி, "ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது முதற்பெயர் (First Name) கட்டுவதே பெற்றோரின் பொறுப்பு" என்றிருக்க வேண்டும்.

இப்பொழுது தவறு என்ன என்பதை ஏற்கனவே கண்டுபிடித்திராத சிலரும் தெரிந்திருப்பீர்கள்.

கட்டுரையாளர் சரியாகவே இதனை எழுதியிருந்தாயினும், 'அச்சப் பிழைப் பிசாசு' எதனைத்தான் விட்டு வைத்துள்ளது?

நீங்கள் பலரும் புத்தியுள்ள வாசகர்களாதலால் பிழையினைக் கண்டு பிடித்து எமக்கு அறிவித்தீர்கள். நன்றிகள்!

ஆசிரியர்

முன் அட்டையில்

உலகப் புகழ்பெற்ற, வரலாற்றுப் பெருமைமிக்க சைவாலயம் நல்லூர் கந்தசாமி கோவில். தமிழீழத்தின் காவல் தெய்வமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோர்சுவம் கடந்த மாதம் 15ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. செப்டம்பர் 7ம் திகதி சனிக்கிழமை ரதோர்சுவமும், 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோர்சுவமும் நடைபெற்று, 9ம் திகதி பூங்காவனத்துடன் மகோர்சுவம் முடிவுபெறும். ஷண்முகப் பெருமான் தேரேறி வலம்வரும் காட்சியும், பஞ்சமூர்த்திகள் தீர்த்தமாடி வெளி வீதியுவாவரும் காட்சியும் இந்த இதழின் முன்அட்டையை அழகுபடுத்துகின்றன.

தமிழர்கள் மனதில் வைத்திருக்க
வேண்டிய பெயர்
தமிழர்கள் நினைவில் நிலைத்திருக்க
வேண்டிய பெயர்

சிவாஸ் ரேடிங் கோ லிமிட்டட்

உங்கள் தேவை என்ன?

மரக்கறிகளா?

கடல் உணவுகளா? மீன் வகைகளா?
இலங்கை, இந்திய உணவுப் பண்டங்களா?

தோசை, இடியப்பம், அப்பம்

சுடச்சுட சாப்பிட விருப்பமா?

உங்கள் தேவை எதுவானால் என்ன?

உடன் எங்களை நாடுங்கள்!

**நீங்கள் கேளுங்கள்!
நாங்கள் தருகின்றோம்!**

திருமணங்களுக்குத் தேவையான
கூறை, பட்டுவேட்டி, சால்வை, தலைப்பாகை,

குத்துவிளக்கு, பூமாலைகள்,

மணவறை, மண்டபவசதி,

விசேஷ உணவு வகைகள் உட்பட

அனைத்துத் தேவைகளையும்

ஒரே இடத்தில் பெற நீங்கள்


உனடியாகத்

தொடர்பு கொள்ள வேண்டிய இடம்

**SIVA'S
TRADING CO LTD.**

3852 Finch Ave. East,
(Kennedy/Finch) Scarborough

Tel: 321-2739



மணவறை, பூமாலை,
சடைநாகம், தலைநகை,
தலைப்பாகை,
மணப்பெண் அலங்காரம்,
பந்தல் அலங்காரம்,
கல்யாண மண்டபம்,
கல்யாண அழைப்பிதழ்,
கல்யாண
பூசைப்பொருட்கள்,
கல்யாணப் பலகார,
உணவு வகைகள்,
நாதஸ்வரம், தவில்,
படப்பிடிப்பு,

Van Moving ஆகிய அனைத்துச்
சேவைகளையும் ஒரே இடத்தில்
வழங்குகின்றோம்.

திருமணப் பதிவு, திருமணம்,
புதுமனை புகுதல், கடைதிறப்பு வைபவம்,
புண்யாக வாசனம்,
சிரார்த்தம் (திவசம், வீட்டுக் கிரிகை)
பூப்புனித நீராட்டு மங்கள வைபவம்,
அனைத்தையும் வேதாகம விதிமுறைப்படி
நிறைவேற்றுகின்றோம்.

இவற்றுடன் ஜனன பலன், ஜோதிடம், நாள்
பார்த்தல், விவாகப் பொருத்தம்
ஆகியவைகளையும் நாம் கவனிக்கிறோம்.
ஆலய விழாக்களுக்கான சபரம்,
பூமாலைகளுக்கும் எம்முடன்
தொடர்பு கொள்ளவும்.

**பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள்
(416) 285-0974**

**புநிவாச சர்வானந்த குருக்கள்
(416) 759-7733**

முகவரி

**84 Bertrand Ave. Scarborough,
Ontario. M1K 2S6**

ஒன்ராறியோ வீட்டுரிமை சேமிப்புத் திட்டம்

ONTARIO HOME OWNERSHIP SAVING PLAN

ஒன்ராறியோ மாகாணத்தில் நிரந்தரமாக வசிக்கும் நடுத்தர வருமானமுடைய மக்கள் முதல் முறையாக வீடு வாங்குவதற்கு உதவும் முகமாக ஒன்ராறியோ மாகாண அரசினால் உருவாக்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டமே ஒன்ராறியோ வீட்டுரிமை சேமிப்புத் திட்டமாகும்.

1988ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வந்த ஒன்ராறியோ வீட்டுரிமை சேமிப்புத் திட்டம் 1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ந் திகதி வரை நடைமுறையில் இருக்கும். சுருங்கக் கூறின் இச் சேமிப்புத் திட்டத்தில் சேரவிருப்பவர்களுக்கு இன்னும் ஏறத்தாழ இரண்டரை வருட கால அவகாசமே உண்டு. 1997ம் ஆண்டு முழுமை பெறும் இச் சேமிப்புத் திட்டம் 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ந் திகதிபின் முடிவடைகிறது.

ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள வங்கிகள் (Banks), கடன் சபைகள் (Credit Unions) நம்பிக்கைத் தர்பனங்கள் (Trust Companies) மற்றும் Aisses Populaires, Province of Ontario Savings Offices என்பன போன்ற நிதி நிறுவனங்கள் மூலம் ஒன்ராறியோ வீட்டுரிமை சேமிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இச் சேமிப்புத் திட்டத்தில் சேரவிருப்பும் ஒருவர் மேற்குறிப்பிட்ட நிதி நிறுவனங்களுள், தான் விரும்பும் ஒரு நிதி நிறுவனம் ஊடாக ரே முடியும்.

ஒன்ராறியோ மாகாணத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இச் சேமிப்புத் திட்டத்தில் பணத்தை வைப்புச் செய்தால் வேறு எத்தேவைகளுக்கும் அப் பணத்தை மீள்பெற முடியாது. வீடு வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இத் திட்டத்தின் மூலம் ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டுமே வீடு வாங்க முடியும். இவை சில பொதுவான நிபந்தனைகளாகும்.

ஏற்கனவே ஒரு வீட்டை உடமையாகக் கொண்ட அல்லது உலகின் எந்த ஒரு பாகத்திலாயினும் ஒரு வீட்டுக்கு உரிமையாளராக இருப்பவரும் இச் சேமிப்புத் திட்டத்தில் சேர முடியாது. மேலும் ஏற்கெனவே ஒரு வீட்டை வாங்கி அதனை விற்று, தற்போது வீடு அற்றவராக ஒருவர் இருந்தாலும் இச் சேமிப்புத் திட்டத்தில் அவர் சேர முடியாது. திருமணமான வாங்களைப் பொறுத்த வரையில் கணவன் ஒரு வீட்டுக்கு உரிமையாளராக இருப்பின் மனைவி இச் சேமிப்புத் திட்டத்தில் சேர முடியாது. அது போலவே மனைவி ஒரு வீட்டுக்கு உரிமையாளராக இருப்பின் கணவன் இச் சேமிப்புத் திட்டத்தில் சேர முடியாது. ஒன்ராறியோ வீட்டுரிமைச் சேமிப்புத் திட்டத்தில் ஏற்கனவே சேர்ந்த ஒருவர், ஒரு வீட்டை உடமையாகக் கொண்ட ஒருவரைத் திருமணம் செய்தாலும் அவரது சேமிப்புக் கணக்கு காலவதியாகிவிடும். ஒருவர் ஒரு நிதி நிறுவனத்தில் ஒன்ராறியோ வீட்டுரிமை சேமிப்புக் கணக்கினை ஆரம்பித்து விட்டால் ஒரே நபர் அதே சேமிப்புக் கணக்கினை இன்னொரு நிதி தர்பனத்தில் ஆரம்பிக்க முடியாது. ஆனால் ஒரு நிதி நிறுவனத்தில் ஆரம்பித்த சேமிப்புக் கணக்கினை இன்னொரு நிதி நிறுவனத்துக்கு தான் விரும்பியபடி மாற்ற முடியும். எத்தகைய வருமான மட்டத்தினைக் கொண்டவர்களும் இச் சேமிப்புத் திட்டத்தில் சேரலாம். ஆனால் தனி நபராயின் வருடம் 40,000 டாலருக்கு உட்பட்ட வருமானத்தைக் கொண்

டவர்களும், குடும்பமாயின் வருடம் 80,000 டாலருக்கு உட்பட்ட வருமானத்தைக் கொண்டவர்களும் மாத்திரம் வரி வரவினைப் (Tax Credit) பெற தகுதியுடையவர்களாவர். ஒரு தனி நபர் வருடம் 2,000 டாலரையும் ஒரு குடும்பம் வருடம் 4,000 டாலரையும் இச் சேமிப்புத் திட்டத்தில் வைப்புச் செய்யலாம். இதற்கு மேற்பட்ட தொகையினையும் ஒரு தனி நபரோ அல்லது குடும்பமோ வைப்புச் செய்ய முடியும். ஆனால் அவ்வாறு வைப்புச் செய்யப் படும் மேலதிக தொகைக்கு வரி வரவினை (Tax Credit) அக் குறிப்பிட்ட நிதியாண்டிலோ அல்லது எதிர்வரும் நிதியாண்டுகளிலோ கோர முடியாது. மேலும் ஒருவர் ஒன்ராறியோ வீட்டுரிமை சேமிப்புக் கணக்கினை ஆரம்பித்த ஆண்டிலிருந்து முதல் 5 வருடங்களுக்கு மட்டுமே வரி வரவினைக் கோர முடியும். அதன் பின்னர் வரி வரவினை பெறுமானம் பூஜ்ஜியமாகும். பின்வரும் அட்டவணைகள் அ, ஆ, என் பன முறையே ஒரு தனி நபரினதும், ஒரு குடும்பத்தினதும் வருமான மட்டம், வைப்புச் செய்யும் பணம், வரிவரவு என்பனவற்றுக் கிடையையான தொடர்பைக் காட்டுகிறது.

வே.விவேகானந்தன் பி.ஏ.(ஆனர்ஸ்) இலங்கை

அட்டவணை அ. (டாலரில்)

வருமானம் INCOME	வைப்புச் செய்யும் பணம்வரி CONTRIBUTION	வரவு TAX CREDIT
20,000	2,000	500
25,000	2,000	375
30,000	2,000	250
35,000	2,000	125
40,000	2,000	0

அட்டவணை ஆ. (டாலரில்)

வருமானம் INCOME	வைப்புச் செய்யும் பணம்வரி CONTRIBUTION	வரவு TAX CREDIT
40,000	4,000	1000
50,000	4,000	750
60,000	4,000	500
70,000	4,000	250
80,000	4,000	0

ஒரு குடும்பம் விரும்பினால் கணவனும் மனைவியும் தனித்தனியாக இச் சேமிப்புத் திட்டத்தில் சேரவும் முடியும். இதற்கு இச் சேமிப்புத் திட்டத்தின் ஒழுங்கு விதிகளும் இடமளிக்கின்றன.

ஒன்ராறியோ வீட்டுரிமை சேமிப்புத் திட்டத்தில் சேருவதற்கான வருமான மட்டம் கணிப்பீடு செய்யப்படும் போது பதிவு செய்யப்பட்ட ஓய்வு கால சேமிப்புத் திட்டத்தில் (RRSP) வைப்புச் செய்த பணம், குழந்தை பராமரிப்புக்கான செலவுகள் (Child Care Expenses) தொழிற்சங்க அங்கத்துவப் பணம் (Union Dues) என்பன போன்ற செலவுகள் நீங்கலாக வரும் மிகுந்த தொகையே வருமானமாக நிர்ணயிக்கப்படுகிறது.

இச் சேமிப்புத் திட்டத்தில் சேருவதன் மூலம் சில நன்மைகளையும் பெற முடியும். முதலாவ

தாக வீடு வாங்குவதற்குத் தேவையான அடிப்படைப் பணத்தினை (Down Payment) ஒரு திட்டமிட்ட முறையில் சேமிக்க வழி கோலுகிறது. இரண்டாவதாக ஏனைய சேமிப்புக் கணக்குகளுக்கு (Savings Accounts) வட்டி வழங்கப்படுவது போல இச் சேமிப்புத் திட்டத்தில் வைப்பு செய்யப்படும் பணத்துக்கும் வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் வட்டி வருமானமும் (Interest Income) கிடைக்கிறது. ஏனைய சேமிப்புக் கணக்குகளுக்குரிய வட்டி வருமானங்களைப் போலவே இச் சேமிப்புக் கணக்குக்குரிய வட்டி வருமானமும் வரிவிதிப்புக்குட்பட்ட (Taxable)தாகும் என்பதனையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். முன்னரவதாக இச் சேமிப்புத் திட்டத்தின் மூலம் பெறப்படும் வரிவரவு (Tax Credit) ஒருவர் செலுத்த வேண்டிய வருமான வரிப் பழுவைக் குறைக்கும். அல்லது ஒருவர் பெறவுள்ள வருமானவரி மீள் வரவினை (Income Tax Refund) அதிகரிக்கும்.

ஒன்ராறியோ வீட்டுரிமை சேமிப்புத் திட்டத்தின் மூலம் தனிவீடு (Detached House), பகுதி இணைந்த வீடுகள் (Semi Detached House), பட்டின வீடுகள் (Town House), நிரந்தர அத்தி வாரத்துடனான நகர்த்தக் கூடிய வீடுகள் (Mobile Home with a Permanent Foundation), கூட்டுரிமை தொடர்மாடி வீட்டின் அலகுகள் (Condominium Unit), இரட்டை மாடி, மூன்று மாடி, நான்கு மாடி வீடுகளின் அலகுகள் என்பனவற்றை வாங்க முடியும். ஆனால் வீடு கட்டுவதற்கான நிலத்தை வாங்க முடியாது. ஒருவர் ஏற்கனவே நிலத்தை வாங்கியிருந்தால் அக் காலையில் வீடு கட்ட இப் பணத்தைப் பயன்படுத்தலாம். ஒருவர் ஒரு வீட்டை வாங்குவதற்காகத் தீர்மானித்ததும் அது பற்றித் தாம் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் நிதி நிறுவனத்துக்குத் தெரிவிப்பதோடு அப்பணத்தைப் பயன்படுத்துவதற்கான படிவத்தினையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதன் பின்னர் வீடு வாங்குவதற்கான ஒப்புத்தர்ப்பின் பிரகாரம் முடிவாக திகதிக்கு முன்னர் அந்த நிதி நிறுவனம் வீடு கொள்வனவுக்குப் பொறுப்பாகவுள்ள சட்டத்தரணி மூலம் பணத்தினை மாற்றும் செய்யும்.

ஒன்ராறியோ வீட்டுரிமைச் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்த ஒருவர் வீட்டை வாங்காது தனது சேமிப்புக் கணக்கை நிறுத்தவும் முடியும். ஆனால் இச் சேமிப்புத் திட்டத்தின் மூலம் அவர் பெற்ற வட்டி வருமானம் (Interest Income) வரி வரவு (Tax Credit) என்பனவற்றை மீள் செலுத்திய பின்னரே தான் வைப்புச் செய்த பணத்தை மீள் பெற முடியும். எக் காரணம் கொண்டும் ஒருவர் தனது கணக்கை இடை நிறுத்தம் செய்தாலும் இதே நடைமுறையே பின்பற்றப்படும். மேலும் 1999ம் ஆண்டு டிசம்பர் 31ந் திகதி இச் சேமிப்புத் திட்டம் முடிவடையும் போது வீடு வாங்காதவர்களும் தாம் பெற்ற வட்டி வருமானம், வரி வரவு என்பனவற்றை மீள் செலுத்த வேண்டும்.

ஒன்ராறியோ வீட்டுரிமை சேமிப்புத் திட்டம் 1999ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னர் வீடு வாங்கத் தீர்மானித்திருப்பவர்களுக்கு பயனமிக்க தொன்றாகும். இச் சேமிப்புத் திட்டத்தில் சேருவதன் மூலம் முழுமையான பயனைப் பெற முடியாது போயினும் குறிப்பிடத்தக்களவு பயனைப் பெற இன்னும் காலம் கடந்து விடவில்லை.

CANADIAN IMMIGRATION கனடிய குடிவரவு

தமிழ்பேசும் கனடிய பாரிஸ்பர்களான ஜெகன் மோகன், திருமதி. தெய்வா மோகன் ஆகியோரின் சட்ட சேவைகள் குடிவரவு சம்பந்தப்பட்ட விடயங்களைக் கவனிக்க கிடைக்கிறது.

புதிதாக வரும் அகதிகள், Backlog எனப்படும் தேக்க நிலையிலிருப்பவர்கள் ஆகிய இரு சாராரதும் கோரிக்கைகளை நாங்கள் கவனிக்கிறோம். Sponsor எனப்படும் பொறுப்பேற்றுப் பராமரிக்கும் விண்ணப்பங்கள், மற்றும் குடிவரவு மேன்முறையீட்டுச் சபை (Immigration Appeal Board) க்கு விண்ணப்பிக்கும் மேன்முறையீடுகளைத் தயாரித்து ஆஜராகின்றோம்.

குடிவரவு அகதிகள் சபையால் அகதி நிலை கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மத்திய நீதிமன்ற (Federal Court of Appeal) அப்பீலுக்கு அனுப்பும் விண்ணப்பங்களையும் நாங்கள் கையாளுகின்றோம். அத்துடன் அகதி நிலை நிராகரிக்கப்பட்டு வெளியேற்றக் கட்டளைக்குள்ளாகப் பட்டவர்களின் வெளியேற்றக் கட்டளையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு ஓடாவா குடிவரவு தலைமை அலுவலகத்துக்கும் குடிவரவு அமைச்சருக்கும் மனிதாபிமான சமர்ப்பணங்களைத் தயாரித்து வழங்குகின்றோம்.

சட்ட உதவிப் பத்திரம் எங்களால் ஏற்கப்படும்
WE ACCEPT LEGAL AID CERTIFICATE

MOHAN & MOHAN

Scherwood Centre, 3300 McNicoll Ave., Suite 225, Scarborough, Ontario, M1V 5J6

ஜெகன் என். மோகன் L.L.B. (416) 609-8200
பாரிஸ்டரும் சொலிஸிட்டரும்

தெய்வா மோகன்
பாரிஸ்டரும் சொலிஸிட்டரும்



சிவபுரீ நிலையம்



சத்யோஜாத சிவாச்சாரியார், "திருமுருககுருமணி"
(இந்துமத பீடாதிபதி, இலங்கை) (நல்லை ஆதீனம், யாழ்)
சிவபுரீ தியாகராஜாக் குருக்கள் (கணேஷ்சுவாமி)
(இந்துமதகுரு, சோதிடர், திருமண பதிவதிக்காரி - கனடா)

தொலைபேசி எண்: (416) 291-5042

இந்து மத கிரியைகள் அனைத்தும் நடாத்தி வைப்பதுடன் இந்துத் திருமணத்துக்கு தேவையான மணவறை மண்டபம், மாலைகள் முதலான எல்லா ஒழுங்குகளும் எம்மால் நிறைவு செய்யப்படும் திருமணப் பொருத்தம் பார்க்கவும் விவாஹப் பதிவு செய்து கொள்வதற்கும் மேலதிக விபரங்களுக்கும் தொடர்பு கொள்க

கண்களைக் கவர்ந்திடும்
வண்ணமிசு வனிதையர்தம்
வனப்பான மேனியின்
வளத்துக்கு மெருகூட்டும்
22 காரட் தங்க நகைகளுக்கு

நம்பிக்கையும் நாணயமும் நற்பெயரும் பெற்ற நிறுவனம்

வசந்தா நகைமாளிகை

விரும்பும் டிசைனில் குறித்த தவணையில் நகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்

1230 Bloor Street West, Toronto
Tel: (416) 536-3956

"ஸ்ரீ விஜயலக்ஷ்மி வாசா"

திருமணம் மற்றும் இந்துமத கிரிகைகள் சேவைக்கும்

- ◆ முத்து மணவறை
- ◆ சடைநாகம்
- ◆ தலையாக்கை
- ◆ நாதஸ்வரம், தவில்
- ◆ முத்துப்பல்லக்கு
- ◆ அபிஷேகத் திரவியங்களுக்கும்
- ◆ பூமாலை
- ◆ தலைநகை
- ◆ மண்டப அலங்காரம்
- ◆ பூந்தண்டிகை
- ◆ பூமாலைகள்

தொடர்பு கொள்ள வேண்டியவர்

"சிவாகம பூஷணம்"

சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள்

243 MARGHERETTA ST., TORONTO, ONT. M1H 3S4 CANADA

T.PHONE: **534-0011**

முத்த பிரஜைகளுக்கான வசதிகளும் சலுகைகளும்

FAMILY BENEFITS FOR THE ELDERLY

ஸ்ரீலங்கா ஆரசில் முப்பத்தேழு வருடங்களாகக் கடமையாற்றி விட்டு 1984 ஆகஸ்ட் மாதத்தில் நிரந்தரக் குடியிருப்பாளராகக் (Landed Immigrant) கனடா வந்து சேர்ந்தேன். நான் உடல் ரீதியாகத் தகுதியாக இருந்தாலும் அறுபது வயதிலே நெருங்கும் ஒரு முத்த பிரஜையாக என்னை கருதுகின்றேன். அலுவலக உத்தியோகம் எடுப்பதில் அப்போது மிகச் சிரமப்பட்டேன். எங்களைப் போன்ற வயதானவர்களுக்கு முன்னேற்றமிக்க சமூக நலத் திட்டங்களைக் கொண்ட கனடாவில், ஏதும் வசதிகள் உண்டா என்பதைத்தேடும் முயற்சியில் இறங்குகிறேன். பத்து வருட காலத்திற்கு கனடா அரசாங்கத்தில் எதுவித வசதிகளும் பெற உரித்தானவன் என்பதை அறிந்தேன். தொழிற்சாலைகளில் பெற்ற கஷ்டமான அனுபவத்திற்குப் பின்பு, தற்போது செய்யும் அலுவலக உத்தியோகத்தைப் பெற்றேன்.

பெரும்பாலான முத்த பிரஜைகள் உடல் தகுதி பெற்றிருக்கவில்லை; ஸ்ரீலங்காவில் பெற்றுக் கொண்ட கல்வித் தகைமைகளுக்கேற்ற தொழில் பெற்றுக் கொள்ளவில்லை. குறித்த பத்து வருட காலத்திற்குள் என்ன வசதிகள் கிடைக்கும் என்பதைத் தேடியபோது, தற்செயலாக குடும்ப நலச் சட்டம் (Family Benefits Act) என்னும் நூலைக் கண்டேன். இந்த நூலிலிருந்தே குடும்ப நல உதவித் திட்டம் (Family Benefits Assistance Program) உருவாகின்றது.

இக் கட்டுரையில், முத்த பிரஜைகளுக்காக அமைந்திருக்கும் குடும்ப நல உதவித் திட்டம் (Family Benefits Assistance) பற்றிய விடயம் மாத்திரம் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

1988 அக்டோபர் மாதத்தில் 65 வயதிலேயே பூர்த்தி செய்யும் ஆண்களும், 60 வயதிலேயே பூர்த்தி செய்த பெண்களும், Old Age Security (OAS) ஓய்வூதியம் பெறாதவர்களும் மாத்திரமே, தேவைப்படின் - இந்தத் திட்டத்தில் உதவி பெறத் தகுதியுள்ளவர்கள். தற்போது வயது வித்தியாசமின்றி 60 வயதிலேயே பூர்த்தி செய்யும் இருபாலாரும், குறித்த சில தேவைகளை (நிபந்தனைகளை) பூர்த்தி செய்யுமிடத்து தகுதியுள்ளவராவர்.

65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், குறைந்தது 10 வருட காலம் வசித்தவர்களுக்கும் தானாகக் கிடைக்கும் வசதி, இந்தத் திட்டத்தில் கீழ் இல்லை. இத் திட்டம் தனிப்பட்டவர்களின் தேவையைக் கருதியும், அதனைக் கேட்பவர்களுக்கும் மாத்திரமே பலனளிக்கக் கூடியது. "தட்டுங்கள் திறக்கப்படும் - கேளுங்கள் தரப்படும்" என்ற விவிலிய நூலில் காணப்படும் புனித வாக்கியத்திற்கு ஏற்புடையது.

இலங்கையர்களான முத்த பிரஜைகளில் 95 வீதமானோர், பத்து வருட காலத்தைப் பூர்த்தி செய்யாத புதியவர்கள். OAS ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர்கள். ஆகையினால் 65 அல்லது 60 வயது என்ற வயதெல்லை பொருத்தமற்றது; சம்பந்தமற்றதும். ஆதலால் குடும்ப நலத் திட்டத்தின் கீழேயே வசதிகளைப் பெறக் கூடியவர்கள். 60 வயதிற்கு மேற்பட்ட இந்த முத்த பிரஜைகள் ஒன்றாறியோவில் வசிப்பவர்களாக இருந்தல் அவசியம். வேறொருவரால் பராமரிக்கும் திட்டத்தின்கீழ் Sponsors குடியேறிய முத்த பிரஜைகளைப் பொறுத்த வரையில் கனடாவில் 5 வருடத்திற்குக் குறையாது நிரந்தரக் குடியிருப்பாளராக வசித்திருக்க வேண்டும் என்று சட்டத்தில் மேலும் காணப்படுகின்றது.

"தேவை" என்ற சொல் பற்றி விளக்கம் தர விரும்புகிறேன். குடும்ப நலத் திட்டம் ஒரு உலகளாவிய திட்டமல்ல. தேவை நிலையிலுள்ள

முத்த பிரஜைகளுக்கு மாத்திரம் கொடுக்கப்படும் வசதிகள், உழைக்காத 2500 டாலருக்குக் குறைவாக வங்கியில் பணமுள்ள, தேவை நிலையிலுள்ள ஒருவரே இந்த உதவியைப் பெறத் தகுதி வாய்ந்தவர் என்பதை சட்டவாசகங்களைப் படித்ததில் கண்டு கொண்டேன்.

ஸ்திரமற்ற உழைப்பான நூறு டாலருக்குக் குறைந்த மாத வருமானத்தை உழைப்பாகக் கொண்டவர்கள் இந்த விதியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். தனி வீட்டு உரிமையாளரும் இந்தச் சொத்திலிருந்து விலக்கப்படுகின்றார். பெரும்பாலான இலங்கையர் இலங்கையின் கீழ் அடங்குவர். வயது முதிர்ந்த ஆண் பெண் ஆகிய இரு பாலாருக்கும் கிடைக்கக்கூடிய வசதிகள் கீழ்க்காண்பவையே:

1. ஆதார தேவைக்கேற்ற வேதனம் (Allowance)
2. வசிப்பிடத்திற்காக கூடிய கொடுப்பனவு செய்பவர்களுக்கு, வசிப்பிடத்திற்கான பண உதவி;
3. வைத்தியரால் சொல்லப்படும் (Prescribed) மருந்து வகைகள்;
4. காது கேட்கும் யந்திரம், பார்வைக்கான கண்ணாடி;
5. முன் அனுமதியுடன் வீடு திருக்கும்

முத்த பிரஜைகளுக்கு ஆகக் கூடிய குடும்ப நல உதவி (Family Benefit Assistance) ஒரு வருடம் 700 டாலரும், தேவைகளின் தன்மையைப், வாழும் முறைகளையும் கணித்து உதவப்படுவதினால் அதிகமானோர் ஆகக் கூடிய முதலான தொகையை உதவியாகப் பெறமுடிவதில்லை. லொத்தர் சீட்டு வெற்றி மூலம் நிலைமை மாறும் வரையும், O.A.S. ஓய்வூதியத்திற்குத் தகுதியாகும் வரை குடும்ப நல உதவியை அவர்கள் தொடர்ந்து பெறுவர்.

மூலப்பிரதி:
அலோய் ரட்ணசிங்கம்
தமிழ்நாடு:
க. துளசிகாமணி

முத்தபிரஜைகள் O.A.S. ஓய்வூதியம் பெறத் தகுதியடையுமிடத்து, எவ்வித தேவைகளையும் கணக்கெடுக்காது, ஒரே மாதிக் கொடுக்கப்படும்.

ஒன்றாறியோவில் வசிப்பவர்கள் மாத்திரமே இந்த மாகாண திட்டத்தின் (Provincial Program) கீழ் குடும்ப நல உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். Sponsor கீழ் குடியேறிய முத்த பிரஜைகள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 5 வருடத்திற்கு குறையாத காலம் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. முத்த பிரஜைகளில் அதிகமானோர் வயதானவர்களாகவும் வேலை செய்ய இயலாதவர்களாவர். இவர்கள் குறிப்பிட்ட வசிப்பிட நிபந்தனையினால் இந்த உதவியைப் பெற முடியாதவர்களாக உள்ளனர்.

இலங்கை முத்த பிரஜைகள் கீழ்க்காணும் 3 பகுதியினராக பிரிக்கப்படுகின்றனர்.

1. கனடாவிற்கு Independent Immigrant ஆக வந்தவர்கள்;
2. குழுக்களினால் ஸ்பொன்ஸர் செய்யப்பட்டவர்கள்.
3. தங்கள் பிள்ளைகளாலும் நெருங்கிய உறவினர்களாலும் ஸ்பொன்ஸர் செய்யப்பட்ட முத்த பிரஜைகள்.

முதலாம் இரண்டாம் பகுதியின் கீழ் உரிமை கோரும் அகதிகள், இந்த 5 வருட வசிப்பிட நிபந்தனையின் கீழ் தாங்கள் அடையாதவர்கள். மூன்றாம் பகுதியில் காணப்படும் 90% முத்த பிரஜைகள் இந்த 5 வருட வசிப்பிட நிபந்தனையின் கீழ் தகுதியற்றவர்களாக காணப்படுகின்றனர்.

ஸ்பொன்ஸரின் கீழ் குடியேறிய முத்த பிரஜைகள் ஆகக் குறைந்தது 60 மாத காலம் கனடாவில் வசித்திருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகின்றது. அதனைக் கணக்கெடுக்கும் போது ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் ஒரு மாதம் வீதம் விடுமுறையாகக் கணிக்கப்பட்டு ஒதுக்கப்படும்.

ஸ்பொன்ஸரின் கீழ் குடியேறியவர்கள் 5 வருட காலத்திற்குப் பின்புதான் இந்தக் குடும்ப நல உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற முடியும் என்பது Ministry of Community and Social Servicesன் கொள்கை திட்டம். பார்வைக்கு இந்த அமைச்சின் கொள்கை கடுமையற்றதாகத் தான் காணப்பட்டாலும், இந்த 5 வருட காலச் சட்டம் கடுமையற்றதாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவொன்று. இச் சட்டம் பார்வைக்குத் தெரியும் (Visible) சிறுபான்மையினரின் முத்த பிரஜைகளினதும், புதிதாக வருபவர்களினதும் நலன்களைப் பாதிக்கின்றது. சமூக நலத் திட்டங்கள் பல கொண்ட கனடா போன்ற நாட்டில் இச் சட்டம் தேவையைக் கருதாது, வசிப்பிடத் தேவையைக் கொண்டிருப்பது அநீதமானது. வசதிகள் யாவும் அரசாங்க வரி விதிப்பினால் கொடுக்கப்படுகின்ற மையிலும் புதிதாகக் குடியேறுபவர்களுக்கும், பழைய வசிப்பாளர்களுக்குமிடையே வித்தியாசமாக இருக்கக்கூடாது. கொடுப்பனவுகளில் ஏன் இந்தப் பராபட்சம்? பிரஜையாவதற்கு 3 வருட காலமாக இருக்கும் போது, வசதிகள் செய்து கொடுப்பதற்கு பத்து வருட நிபந்தனை ஏன்? இப்படி ஒரு வித்தியாசமான அளவு கோல் தேவையா?

மாற்றிக் கொள்ள முடியாத ஒன்றை - தாங்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஸ்பொன்ஸர் செய்யப்பட்ட முத்த பிரஜைகள், ஐந்து வருட காலத்திற்கு, ஒவ்வொரு சதத்திற்கும் ஸ்பொன்ஸர் செய்தவர்களை நம்பியிருக்கும் ஒரு துர்பாக்கிய நிலைமை!

குறித்த ஐந்து வருட காலத்திற்கு முன்பு ஏதும் உதவி பெற வேண்டியிருப்பின், முத்த பிரஜைகள், தங்களை ஸ்பொன்ஸர் செய்தவர்கள், தங்கள் உத்தியோகத்தை இழந்ததினால் தாங்கள் உத்தரவாதமளித்த உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அல்லது கூடிய பொறுப்புகளை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள காரணத்தை நிரூபித்து உதவி பெற முடியும். குடும்பத்தில் சர்சரவு - பிரிவு என்றும் அவர்களினால் காரணம் காட்ட முடியும். எங்களுடைய கலாசார பின்னணியில் இப்படியான ஒரு நிலைமையைக் காரணம் காட்டி ஸ்பொன்ஸரை உடைக்க முத்த பிரஜைகள் விரும்பாது - தங்கள் விதியை நொதுங்கி நம் அமைதியில் கிடந்து தயருகின்றனர்.

O.A.S. ஓய்வூதியம் பெறுவதற்கு 10 வருடமும், குடும்ப நலத் திட்டத்திற்கு 5 வருடமும் எடுக்கக் கூடிய இந்தக் கடுமையான சட்டத்தைக் கருத்திற்கொண்டு, முத்த பிரஜைகள் இந்த 5 வருட காலத்திற்கு முன்பே குடும்ப நல வசதிகளைப் பெறத் தயங்கக் கூடாது. ஒரு முறைதான் வாழப் போகும் நம் வாழ்வை நன்றாக அமைக்கும் உரிமை உடையவர்கள்.

உங்கள் பகுதியில் உள்ள General Welfare உத்தியோகஸ்தர்களுடன் தொடர்பு கொண்டு, குடும்ப நலத் திட்டத்தின் உதவிகளைப் பெற முயற்சிப்பது நல்லது. இயன்றளவு உதவிகளை உடன் பெற முயற்சி செய்து, குடும்ப நல வசதிகளைப் பெறுவதற்கான அனுமதிக்கு, அமைதியுடன் காத்திருங்கள்!

புகழினி சிகிச்சை நிதிக்கு கனடா தமிழர் தாராள உதவி 6480 டாலர்கள் சேகரித்து தேவாலயத்திடம் கையளிப்பு \$6480 COLLECTED FOR "SAVE PUGALINI FUND"



யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த புகழினி சகுணபால யோகன் என்னும் 17 வயதுப் பாடசாலை மாணவியின் இருதயம், இடது புறத்தில் அமைவது, வழமைக்கு மாறாக வலதுபுறத்தில் அமைந்துள்ளதால் அவரது உடல் நிலை பாதிப்படைந்துள்ளது பற்றி தமிழர் தகவலின் பெற்றவரி மாத இதழில் விபரமான கட்டுரையொன்று வெளியிடப்பெற்றிருந்தது.

உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் புகழினிக்கு சத்திர சிகிச்சையொன்றின் மூலமே இருதயத்தை மீண்டும் இடது புறத்தில் பொருத்த முடியும். ஆனால் இந்தச் சத்திர சிகிச்சையை இலங்கையில் செய்யக்கூடிய வசதியில்லை.

இதனால் அவரை கனடாவின் ஓட்டாவாலி உள்ள வைத்தியசாலையொன்றிற்குக் கொண்டு வர முன்னர் ஏற்பாடாகியிருந்தது. பின்னர் மொன்றியல் வைத்தியசாலை ஒன்றில் மட்டுமே சத்திர சிகிச்சை செய்ய முடியுமென டாக்டர்கள் தெரிவித்தனர். பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் கட்டணம் எதுவுமின்றி இலவசமாகச் சத்திர சிகிச்சையைச் செய்ய முன் வந்துள்ளார்.

என்னும் வைத்தியசாலைக்கான செலவுகளைச் செலுத்த வேண்டும். இதற்கு கனடிய டாலர்கள் 36,000க்கும் மேல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இலங்கையிலும், வெளிநாடுகளிலும் சேகரிக்கப்பட்ட இரு பதாயிரம் டாலர்கள் இதற்கென குறிப்பிட்ட வைத்தியசாலையின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டது. மிகுதிப் பதாயிரம் டாலர்களையும் வங்கிக் கணக்கில் செலுத்தினால் மட்டுமே புகழினியும், அவரது தந்தை சகுணபால யோகனும் கனடாவுக்கு வர விசா வழங்கப்படுமென்று கொழும்பிலுள்ள கனடிய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச் சந்தர்ப்பத்தில், புகழினியின் உயிர்காக்கும் நிதியினை ஆரம்பித்துள்ள ரொறன்ரோ Fairview Church of God தேவாலயத்தின் முக்கியஸ்தர்கள் தமிழர் தகவல் ஆசிரியருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு மேற்படி நிதி சேகரிப்பதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தனர். திருமதி. ஜோய்ஸ் நவரத்தின ராஜா அவர்களே தேவாலய நிர்வாகிகள் சார்பில் அதன் தூண்டு சக்தியாக நின்று அடிக்கடி உற்சாகப்படுத்தினார்.

'தமிழர் தகவல்' இவ் விடயத்தில் எடுத்த முயற்சி வீண் போகவில்லை. கனடா தமிழர் தேசிய மன்றம், ஈழத்தமிழர் தகவல் நிலையம் ஆகிய இரண்டு பிரதான அமைப்புகளும் இவ்விடயத்தில் முன்னின்று செயற்பட முன்வந்தன.

மேற்படி இரண்டு நிறுவனங்களும் விடுத்த வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட ரொறன்ரோ ஜோய்ஸ் அன் பிரதர்ஸ் நிறுவனத்தினர் தங்களது ராஜா (இந்தியா) தியேட்டரில் திரைப்படமொன்றை வெளி

ரஞ்சி

யிட்டு அதன் மூலம் நிதிசேகரிப்பை நடத்த ஆரவு தெரிவித்தனர். இதற்கென தியேட்டரையும், திரைப்படத்தையும் இலவசமாகத் தந்துதவினர். இதற்கான விளம்பரப் பிரகரணங்களையும், டிக்கட்டுகளையும் ரொறன்ரோ நிபுணர் அச்சகத்தினர் தங்கள் பங்களிப்பாக இலவசமாக அச்சிட்டு வழங்கினர்.

கனடா தமிழர் தேசிய மன்றம், ஈழத்தமிழர் தகவல் நிலையம் ஆகியவைகளின் ஏற்பாட்டில் இலங்கைச் சிறுபான்மையினர் நலன் பேண மன்றம் (சேக்கம்), பெயர் வியூ சேர்ச் ஆப்கோட் (God), கனடா இந்து ஆலய சபை, பாரதி கலா மன்றம், கனடா தமிழர் அன்னையர் முன்னணி ஆகிய கனடாவின் சகல முன்னணி அமைப்புகளும் இணைந்து ஜூலை 27ம் திகதி சனிக்கிரமம் பிற்பகல் ஆறு மணிக்கு நிதியுதவித் திரைப்படக் காட்சியை நடத்தினர். "இணைந்த கைகள்" படம் இதற்கெனத் திரையிடப்பட்டது.

மேற்படி நிதியுதவிக் காட்சியின் மூலமும், நன் கொடைகள் மூலமும் சேகரிப்பட்ட பணம் கையளிக்கும் வைபவம் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி பிற்பகல் மேற்படி Fairview Church of God தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது.

தேவாலய குரு வண பிதா. Rev. போல் கில்பர்ன், தேவாலய பிரமுகர் ரொகன் அல்போன்சஸ் ஆகியோரிடம், கனடா தமிழர் தேசிய மன்றம், ஈழத்தமிழர் தகவல் நிலையம், கனடா இந்து ஆலய சபை ஆகியவைகளின் தலைவரான திரு.நா.சிவலிங்கம் 6480 டாலர்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். மேற்படி அமைப்புகளின் முக்கியஸ்தர்களான டாக்டர்

ராம சிவலிங்கம், எஸ்.திருச்செல்வம் ஆகியோரும், தேவாலயத்தைச் சேர்ந்த மற்றும் சில பிரமுகர்களும் இவ் வைபவத்தில் பங்கு பற்றினர்.

நிதியினைப் பெற்றுக் கொண்ட பின்னர் இங்கு சிறுசெய்யாற்றிய வணபிதா போல் கில்பர்ன் அவர்கள், "பேச்சளவில் மட்டும் இன்று பலரும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நீங்கள் பேச்சில் ஈடுபடாது, அடக்கமாகச் செயற்பட்டு இவ்வளவு பெரும் தொகையைக் குறுகிய காலத்தில் சேகரித்து வழங்கியுள்ளீர்கள். இப்பணியில் ஈடுபட்டு, உளத்தாய்மையுடன் சேவை அடிப்படையில் ஒரு உயரிய நோக்கத்துக்காகப் பங்காற்றிய உங்கள் ஒவ்வொருவரையும் பாராட்டுவதுடன் வாழ்த்துகிறோம்" என்று கூறினார்.

டிக்கட் விற்பனை மூலமும், அன்பளிப்பாகவும் கனடாவில் வாழும் வல்வெட்டித்துறை மக்களின் நலன்புரிச் சங்கம் இதற்கென 1800 டாலர்களைச் சேகரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

புகழினி நிதிக்குச் சேகரிக்கப்பட்ட பணத்தினை வண பிதா. போல் கில்பர்ன், திரு.ரொகன் அல்போன்சஸ் ஆகியோரிடம் தலைவர் திரு.நா.சிவலிங்கம் கையளிப்பதையும், பணத்தைப் பெற்றுக் கொண்ட வண பிதா அவர்கள் நன்றி தெரிவித்து உரையாற்றுவதையும் மேலுள்ள படங்களில் காணலாம்.

தேவை - Wanted

தமிழ், ஆங்கில மின்கணனியில் (Computer) அச்சமைப்பு, பிரகர - பக்க வடிவமைப்பு, தமிழ், ஆங்கில தட்டச்சு, Off Set பிரிண்டிங் ஆகிய சகல துறைகளிலும் போதிய பயிற்சியும், ஆணைப்படிமுள்ள ஒருவர் உடனடியாகத் தேவை. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நன்கு பரிசீலனையும், ஒப்பு நோக்கும் (Proof Reading) திறனும் கட்டாயம் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை Resume யுடன் சேர்த்து 1991 செப்டம்பர் 25ம் திகதிக்கு முன்னர் தபாலில் அனுப்பவும் முகவரி:

Personnel Manager
P.O. Box -3, Station "F"
Toronto, Ontario
M4Y 2L4

கடந்த பல ஆண்டுகளாக
பல இன மக்களின் நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்று
நகை வியாபாரத்தில் முன்னணி வகிக்கும் ஒரே இடம்
உத்தரவாதமுள்ள 22 கரட் தங்கத்தாலான
சகலவிதமான ஆபரணங்களுக்கும்
மிக நியாயமான விலையில்
மல்லிகை மொட்டு மாலைகள், செயின்கள்,
அட்டியல், தாலிக்கொடி மற்றும் இதர தேவைகளுக்கும்
உங்களின் நகை திருத்த வேலைகளுக்கும் நாடுங்கள்

நித்தியா ஜீவலர்ஸ்

1620 Gerrard Street East, Toronto, Ont. M4L 2A5

(416) 465-5065

அழகுக்கு அழகு தருவது
அம்பிகாவின் தங்க நகைகளே!

உங்கள் சேமிப்பை
மாற்றுக் குறையா தங்கமாக்குங்கள்

மிஸிஸாகாவில்

**அம்பிகா நகை
மாளிகை லிமிரெட்**

AMBIKA JEWELLERS LTD.

25 AGNES AVE. UNIT 4A
MISSISSAUGA, ONT.
(DUNDAS & HWY10 சந்தியில்)

TEL: (416) 270-6921

நங்கையர் விரும்பும்
அற்புதமான தங்க நகைகளை
22 கரட் தங்கத்தில் பெற
நீங்கள் நாட வேண்டிய இடம்

ஸ்காபுரோவில்

லலிதா நகை மாளிகை

கென்னடி சப்வே சென்டர்

LALITHA JEWELLERY LTD.

2425 EGLINTON AVE. EAST, UNIT#6A
SCARBOROUGH, ONT. M1K 5G8

TEL: (416) 757-6568

கார் நிறுத்தும் இடவசதிகளுண்டு

இலங்கையர் 116 பேரின் அகதி நிலை கோரும் மனு இந்த வருட முதல் ஆறு மாதத்திலும் நிராகரிப்பு

116 SRILANKAN REFUGEE CLAIMS REJECTED IN 6 MONTHS

1989ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் கனடாவுக்கு வந்து 'C55' என்ற புதிய திட்டத்தின் கீழ் அகதி உரிமை கோரிய இலங்கையர்களில் நூற்றுப் பதினொரு (111) பேரின் மனுக்கள் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலும் பூரண விசாரணையின் பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குடிவரவுச் சட்டத்தின் கீழ் முதற்கட்ட விசாரணை முடிந்த பின்னர் பூரண விசாரணைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் 2656 இலங்கையரின் மனுக்கள் இந்த வருடத்தின் ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரையான ஆறு மாத காலத்திலும் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடிவரவு அகதிகள் சபையின் உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின்படி பூரண விசாரணை (Full Hearing) யின் பின்னர் 2531 இலங்கையரின் மனுக்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு "ஒப்பந்தப்படி ஏற்கப்பட்ட அகதிகள்" (Convention Refugee) என்ற கடிதம் வழங்கப்பட்டுள்ளது. 111 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 27 பேரின் அகதிநிலை கோரிக்கை மனுக்கள் கைவிடப்பட்டுள்ளன; அல்லது வாபஸ் பெறப்பட்டுள்ளன.

மேற்குறிப்பட்ட அதே ஆறு மாதகாலப் பகுதியில் 1711 இலங்கையரின் முதற்கட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ளன. இதில் ஐந்து பேரின் மனுக்கள் நம்பத்தகுந்தவை அல்ல என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதே முதற்கட்ட விசாரணையில் மேலும் 3 பேரின் மனுக்கள் தகுதியானவையல்ல என்று நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குடிவரவு அகதிகள் சபையின் அறிக்கையில் பிரகாரம் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலும் மொத்தம் நூற்றுப் பதினொரு (116) இலங்கையரின் மனுக்கள் ஏற்கப்படவில்லை.

காப்புறுதி பற்றி புகார்கள்

கனடாவில் பல்வேறு வகையிலான காப்புறுதிகள் உண்டு. இவைகளில் அனேகமானவையும் தனியார் நிர்வாகத்திலுள்ள காப்புறுதி (இன்சூரன்ஸ்-Insurance) நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ளவை.

இவ்வாறான காப்புறுதி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எங்கு புகார் செய்வது என்று பலருக்கும் தெரியாதிருக்கிறது. காப்புறுதி பற்றிய புகார்களை கீழுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Superintendent of Insurance, Ontario Insurance Commission, 5160 Yonge St., Box-05, North York, Ontario, M2N 6L5

ஈழத் தமிழர்

தகவல் நிலையத்தின்

24 மணி நேர

செய்திச் சேவை

வாரத்தின் ஏழு நாட்களும்

வருடத்தின் 52 வாரங்களும்



(416) 963-8119

EELAM THAMIL
INFORMATION CENTRE
ETHIC

24 HOURS HOT LINE
NEWS SERVICE IN TAMIL



(416) 963-8119



ஸ்ரீ சிவா ஜுவலறி

721 Bloor St. W, Suite 2C, Toronto, Ontario

(416) 531-4867